

THE COOPERATOR

PUBLISHED ON THE 1ST AND 15TH OF EACH MONTH

Vol. VIII, No. 11

JAFFNA, SEPTEMBER 15, 1969

Rs. 6/- p.a. (including postage) — 20 c. per copy

IN THIS ISSUE

	PAGE
Developing The Rural Economy Through Coops	2
K. Jayaratnam	
Ceylon Tamils and Ancient Ceylon	3
J. R. Sinnatamby	

COMMENTARY

LET THE YOUTH PRESAGE THE DAWN

Among the things that can explain the widespread unrest among youth today is the emptiness of the future that lies before them. It is no less the irrelevance of what has constituted their previous education, both the curricula of studies and the administrative set-up of the school itself. At school and subsequently, they could say:

I, a stranger, and afraid,
In a world I never made.

The only answer is a school education integrally linked with the life and work of the community and a school organisation where the pupils not only play an active part in making their present school world but can look forward to sharing in the task of re-making the world. The task of making a more just world is of course a continuing one, but it has to commence when we are young.

But, precisely where can youth, which is the symbol of change, begin its revolutionary role? The search for an answer should take us to the life of Gandhiji himself. In his 66th year, the mature Mahatma who had gradually withdrawn himself from active Congress politics, settled in Sevagram, a village right in the heart of India, without even an approach road. Apart from its central location, Sevagram was a typically backward Indian village, with the *harijans* as a big part of its population. Half-way between the London Round Table Conference (1931) and the 'Quit India' Resolution (1942) the great leader seemed to have abandoned the Independence struggle and got absorbed in village reconstruction!

To form some idea of what he was after we must examine how he pursued the matter of Independence. He refused to meekly accept such instalments of reforms as the British power was prepared to grant from time to time. Instead, he chose the method of non-violent non-cooperation. Lord Pethick-Lawrence suggests that among the reasons for Gandhiji's choice was the desire to raise the stature and strength of his countrymen. The struggle was to be simultaneously against the enemy from within and the enemy from without. In his own picturesque phrase, the Mahatma did not want India to be ruled after independence, by "twenty men sitting at the Centre", perhaps in league with foreign vested interests.

In our time, is not the Gramdan Village of Vinoba's and Jayaprakash's conception, the revolutionary answer to the Gandhian Quest? And thanks to the genius of our civilisation, is that not the best means for us in Lanka to restore both the dignity of the human person and the organic unity of society? May be the full gramdan ideal will not thrive in our present climate. But, the physical and spiritual rehabilitation of the village can be the only starting point for the renewal of Lanka herself.

We recall today the rallies of youth addressed here in January last by the great Sarvodaya leader, Shri Jayaprakash Narayan to inaugurate a Youth Peace Corps. It will be, he said, the greatest homage to Mahatma Gandhi if we would put our energies, spiritual, intellectual and physical in the service of the country. Each unit should be based on a school or other institution. They should not enter the service in a spirit of 'do-goodism', but share with the less privileged as their equal brothers. Let the Gandhi Centenary presage the dawn of a new era in the youth and student movements.

When educational institutions enter in this way into village service, we dare say it adds a new dimension to the meaning of education. Learning linked to life gets relevance and purpose. The young participants are developing into responsible citizens.

HONOURS FOR HONEST COOP EMPLOYEES

Cooperative employees who have rendered long and honest service should be publicly honoured. A suitable scheme of rewarding such meritorious service should be formulated soon: this will be one way of strengthening the Movement. As a preliminary step, the Cooperative Department should collect statistics about cooperative employees.

These observations were made by Mr. R. C. S. Cooke, Vice-President NDCF, at the Silver Jubilee celebrations of the Chunnakam Cooperative Stores Society, following the award of a gold medal to its Manager, Mr. M. Kesavan, who has served the society for 20 years. Mr. Cooke stressed that a good manager meant a good society; the reverse was also true.

Mr. K. Ambalavanar who presided, stressed that dedicated service was the key to the progress of the Movement.

Mr. E. Kanagaratnam pointed out that this society which had declined to become an MPCs, had forged ahead of its competitors. This rare success was due to the efforts of the committees and the employees.

Mr. M. Sinnathamby said the Movement had flourished in the area for a long time. The success or otherwise of societies depended even more on the employees than the members.

Socialistic Pattern

Mr. P. Patrick, DRO, Vali North, observed that the success of societies depended on the dedicated service of employees. He stressed that it was only through cooperatives that a socialistic pattern of society could be built up. He urged societies to strive to meet all the needs of the people.

Dr. A. Nadarajah paying a tribute to the society said it was serving its members excellently. It was an inspiration to other societies which should try to emulate its example.

Stressing that it's the manager who has the right and the duty to carry on the day-to-day affairs of a society, Mr. P. Coomaraswamy ACCD (Audit) said that in some societies committees unfortunately don't allow managers and employees to do their work without interference. The secret of success of this society, he said, is that there has been no such undue interference.

Mr. Rasiah, Range Inspector, urged employees to treat societies as their own organisations and serve them faithfully. He appealed to the Society to build up its savings.

Mr. M. Kesavan thanked the speakers for the tributes paid to him.

Brahma Sri C. Karthigesu Iyer proposed the vote of thanks.

Chanks The Theme

I have seen with my own eyes the conditions under which chank fishermen live. I have summoned this conference with the intention of ensuring that these fishermen get a better deal and also to arrange for the export of these chanks to Pakistan at reasonable prices.

So said the Pakistan High Commissioner presiding over a conference at the Pakistan High Commission's Office in Colombo. The export of chanks was the theme of the discussions. Representatives from East Pakistan, Ceylonese chank exporters and representatives of the Northern Province Fishermen's Cooperative Societies Union participated in the discussions.

The Pakistan High Commissioner went on to point out that in the past Pakistan had not been able to import quality chanks from Ceylon, as the trade was in the hands of middlemen. Now they had decided to buy quality chanks at reasonable prices direct from chank fishermen's cooperatives. It was to formulate a suitable scheme that this conference had been summoned.

The Only Way

The NPFCSU representative Mr. S. Stanislaus pointed out that the only way of developing the chank trade was by exporting quality chanks. The Union had sufficient experience in this line and could be relied on to export quality chanks. He added that the Union was now engaged in collecting high quality chanks for export. He assured the Pakistan High Commission

Cooperators Should Be Allowed To Use Their Initiative

What is needed is to allow cooperators to use their initiative and not use the movement for political expediency.

So said Mr. David Rushton of the British Cooperative College, Loughborough, speaking at the Jaffna Cooperative Training School.

Mr. Rushton who said he brought the greetings of the British Cooperative Movement and particularly the British Cooperative College, pointed out that cooperators should be more efficient than government officers, they should be able to wrest the initiative as it were: this they could do if they were able to stand on their own.

Introducing the speaker to the trainees, the Principal Mr. K. Paramothayan, said that Mr. Rushton who was in the British Coop Union had later gone to Nigeria as Provincial Asst. Registrar of Coop Societies and was later in charge of the apex Coop Union in Nigeria. Now he was in

charge of overseas students in the British Cooperative College, Loughborough.

The Principal said that Mr. Rushton who was on a study tour of developing countries, had come at an opportune time to visit Ceylon when the Report of the Royal Commission on the Coop Movement is eagerly awaited by cooperators and the general public.

After briefly describing the economy of Ceylon, Mr. Paramothayan said that successive governments look upon the cooperatives as mere development agencies for them to push through their policies and development programmes. Since governments give aid to coops, there is a tendency to control the movement. Further people generally have become resigned and apathetic, "mistrustful of their own abilities disinclined to exert themselves and apt to assume that the initiation of all action is the business of the government."

He concluded by saying that as an educationist and one interested in developing countries he was sure Mr. Rushton would take the trouble to study some of our peculiar problems so that he may be of some help to us, particularly by way of obtaining research fellowships for some students from Ceylon who may study their country's problems in an international light and be of direct assistance to the planning of the strategy of development of Ceylon.

As I See It — by Jay

It's Of Thee America, Land Of Electronic Eavesdropping.

It's Of Thee I Sing

If we are to believe Vance Packard, America is a naked society in more senses than one, with everyone on full view, as it were, all the time, with little or no privacy left.

America prides herself on being a free society, an open society. The implied contrast is with Russia which the U.S. propaganda machine would like us to believe is an incarnation of Orwell's 1984, with Big Brother watching everyone all the time. But it appears that America can give Russia more than a few tips on Big Brotherliness, if we are to go by Vance Packard's *The Naked Society*. Of course—apart from the moon landing—America's superior to Russia in at least one respect: I just can't imagine a book like this being published in Russia—the atmosphere hasn't thawed sufficiently for that.

In *The Naked Society*, Vance Packard sets out to explore the mounting assault on privacy by Big Government, Big Business and Big Education in America. He aims at "rousing the awareness of readers to developments of our time that merit serious concern... to the mounting invasion of the right of privacy and the myriad ways in which the right is being gradually whittled away".

Packard will have no truck with those who think that privacy is a luxury which we can do without. He quotes Emerson who declares "The private life of each person should be a more illustrious monarchy than any kingdom". For those who would like something more prosaic, he cites Alan Barth who tells us "A respect for privacy: it is in this as much as in any other single characteristic that the free society differs from the totalitarian society". Alan Schwartz has a more philosophical defence: "The concern for privacy is a manifestation of a relatively sophisticated, thoughtful society. It is unknown in most primitive societies and unknown in all dictatorships, save for the privacy of the dictator himself. The concern for privacy represents a basic alienation between the individual and his society, an alienation that is at the core of all our civil liberties. To the extent that a society not only tolerates but encourages this human antagonism within its midst, it can truly be said to be a democratic society".

Packard is not exaggerating when he says that millions of Americans are "living in an

atmosphere in which peering electronic eyes, undercover agents, lie detectors, hidden tape recorders, bureaucratic investigators, psychological espionage of employees and school children and outrageously intrusive questionnaires are becoming commonplace, if often only suspected facts of life. Privacy is becoming harder and harder to attain, surveillance more and more pervasive". He backs up his charge with ample evidence so that it's impossible to shrug it off.

He makes the point that the growing surveillance is "inevitably exerting a significant impact upon the behaviour patterns and value systems of the millions of citizens involved... this breeds not only sameness but a watchfulness completely untypical of the exuberant, free-wheeling American so commonly accepted as typical of this land in earlier decades".

He pinpoints five factors which have helped to undermine privacy: (1) the growth of giant organisations whose logic is the destruction of privacy; (2) the movement towards a garrison state mentality ("Americans are being swept towards being a martial—and thus watched—society"); (3) the pressures generated by abundance; (4) the growth of investigation as a private industry—business empires are being built on the merchandising of information about people's private lives; (5) the fantastic advances in the field of electronic communication: the development of electronic eyes, ears and memories.

Packard cites specific instances where devices like hidden cameras, hidden microphones, one way mirrors, miniature transmitters (placed under toilet paper rollers in washrooms) have been used to snoop into people's private lives; but interesting reading as they make, lack of space prevents me from giving details. Equally interesting is his description of the techniques (like personality tests) psychologists have developed to strip people psychologically naked. I can only refer the interested reader to the book.

After reading Packard's soberly written, well-documented book, one can't help feeling that America has no right to strike a 'freer than thou' attitude. Thank God, Macarthy is dead. If he weren't, Vance Packard would have been dubbed a Commie and made to pay the penalty for Un-American Activities.

Rural economic development is vital and a prerequisite for industrial development and National progress; hence serious and genuine attempts have been made in agricultural countries like Ceylon to achieve this.

A majority of the population dwell in rural areas in the agricultural countries. It is, therefore, the duty and responsibility of governments of these countries to raise the standard of living of peasants by enhancing their income and solving their problems and difficulties. The necessity and importance of rural economic development can be realised and appreciated for the following reasons, with particular reference to our country.

Firstly, urban populations have to depend on rural areas for their food requirements. To have then an undisturbed and perennial supply of food commodities, the rural sector should be strongly developed.

Secondly, the population of this country is increasing at a rapid rate of 2.4 per cent annually. To cope with the increased demand of food by a growing population, adequate and additional steps have to be taken to increase food production. Hence, agricultural progress through rural economic development is very urgent and essential to satisfy the food requirements of an ever expanding population.

Thirdly, a major portion of our food requirements are imported from other countries.

to be imported from developed countries for initiating and installing new industrial ventures and for expanding and extending the existing enterprises.

A large amount of foreign exchange is needed for this and if the exchange earnings are spent on the import of food requirements and other consumer goods, it is not possible to spare the exchange for the purchase of capital goods. To solve this precarious position food production should be increased and the wastage of foreign exchange in food imports can be progressively decreased and ultimately stopped.

Fifthly, for certain industries raw materials have to be supplied by the rural areas. Therefore for the continuous supply of raw materials to those industries, the rural areas should be developed.

Sixthly, agricultural development should be a precedent for industrial development. This fact can be ascertained from the economic history of industrially developed countries. Industrial development is attained only after a healthy agricultural development.

At the initial stage of industrial development and in the absence of a large supply of capital from foreign countries, the development capital should come from the agricultural sector. Without a surplus in the rural sector, investment in industries is not possible and this surplus can be achieved

credit, marketing, underemployment, etc. other ways and means also have to be devised for increasing the yields and enhancing the income of the villagers.

Credit Problems

A majority of farmers in Ceylon cultivate in small holdings. According to a survey conducted in 1950, the average size of holding per family in the rural sector is only 0.82 of an acre. Their income thus is very low.

They cultivate always on borrowed money. In addition to their current debts, they have perennial debts, which partly have been incurred by them and partly inherited. The quantum of indebtedness increases every year. A Survey of Rural indebtedness conducted in the year 1957 showed that indebtedness in rural sector was about 560 million rupees.

The reasons for the heavy indebtedness are obvious. Farmers mostly borrow from money lenders, friends, relatives, boutique owners and land owners. The availability of institutional finance other than from cooperatives is very much less because of the risks involved in rural credit. Interest rates charged by money lenders and others are exorbitant. In addition to the interest, they also charge other fees such as service charges, stationery charges, etc.

In most cases the interest is deducted at the time of lending. The accounts are manipulated and the borrowers are cheated by the lenders in many ways.

The indebtedness of farmers will be much worsened when there is a crop failure because of floods, drought, etc.

It is only with the intention of eliminating the above mentioned problems in rural areas, the credit cooperatives were established. Though it is true, that despite an existence of more than fifty years, cooperatives are catering to only a negligible percentage of the total needs. The merits and advantages of cooperative credit cannot be disputed. Cooperative credit is controlled, cheaper and used only for productive purposes, provided the cooperatives are utilised by the members properly and with the realisation of the cooperative principles. The weakness of the cooperatives are the weakness of the members and not of the cooperative ideals or principles.

Recently, government had taken steps to relieve this problem of rural indebtedness and provide adequate credit facilities by the introduction of the New Agricultural Credit Scheme in September 1967. Ultimately the loans are given to the cultivators through the cooperatives: through this scheme steps have been taken to provide loans for short-term requirements of farmers and not for long-term and medium term needs. If the coops were self-sufficient in finances, these can be given from their own funds. Unfortunately the cooperatives do not realise the importance and significance of providing loans from their own funds.

(Continued on page 4)

Developing The Rural Economy Through Cooperatives

by K. Jayaratnam, M. Com.

It is estimated that more than 50 per cent of our food composed of rice, flour and subsidiary foods are imported. Though the import of rice and some other commodities is decreasing, still a sizable portion has to be imported.

A large amount of foreign exchange is needed for importing these commodities, but in the present context of Ceylon's economy and international balance of trade, the earning of foreign exchange is a difficult task which cannot be improved immediately.

Declining Prices

The following are the reasons attributed for the difficulty. The prices of our primary export goods such as Tea and Rubber are declining in the world market. This lowering of prices has been caused by the increased production of tea in other countries, the production of tea by new countries, and enhanced production of synthetic rubber.

As far as coconut is concerned, the prices in the world market are encouraging, but export has been decreased or not commensurate with the price increase, because of increased internal consumption. While prices of tea and rubber are declining, the prices of imported commodities are skyrocketing in the international market. If adequate steps are not taken to develop the rural sector, the country has to face a severe crisis.

Fourthly, the number of unemployed is increasing at an alarming rate every year. This problem can be solved only by rapid industrialization. Capital goods such as machines have

only through rural and economic development.

Further, initial attempts at industrialization should be based on the domestic market. Goods produced by the local industries have to be sold in rural areas, since the majority of the population live there.

These manufactured goods cannot just be sold in world markets, because of keen competition and high specialization.

If the demand for manufactured goods is low in rural areas due to low income of the agriculturists, the marketing of the manufactured goods will be a problem and industrialisation also will be hampered.

Lastly by depending on foreign countries for essential food requirements, countries which import these commodities have to make and adjust their foreign and internal policies to suit the wishes of the exporting countries as well as the aid-giving countries.

From the above mentioned reasons the importance of rural economic development can be understood and appreciated. Rural areas in Ceylon confront certain difficulties and problems which need urgent and adequate remedial measures. And nothing but the cooperatives are the best suited institutions through which rural economic development can be achieved. Because of this fact the governments of many agricultural countries are effecting and implementing their programmes of rural economic development through cooperatives.

Apart from solving the existing major problems such as

JAFFNA M.P.C.S. UNION LTD.
Largest Wholesale Cooperative Establishment in the North,
Authorised distributors for
CEYLON STATE HARDWARE CORPORATION
also dealers in Textiles, Cement, Milk-foods, Groceries,
Oilmanstores & Ceramics and all goods distributed by the
COOPERATIVE WHOLESALE ESTABLISHMENT
Address:
74/3, Hospital Road, Jaffna.
Retail Shop at:
15/1, Power House Road, Jaffna.

CEYLON TAMILS AND ANCIENT CEYLON

In this article I am dealing with some inscriptions and historical documents which associate Ceylon directly or indirectly with Tamils from ancient times to a few centuries ago.

The following inscriptions which are supposed to be about pre-Christian, would appear to contain the earliest epigraphical or any record of the word Tamil. The earliest extant record of the word Tamil in any document is, as far as, I am aware the Pentinger Table, which is a map of the then known world prepared on the orders of Emperor Augustus and is dated about 80 B.C. It is given as Damirike in this map and indicates the Tamil country in South India. It is of interest to note that this map was engraved on marble and erected near the Roman Forum.

This means that this Tamil country was known as Tamil Nad (Country) nearly 2000 years ago to the Romans.

The epigraphical records which contain the word Tamil are as follows:—An inscription dated as between 300 B.C. and 100 A.D. (J.R.A.S.C.B., Vol. 35, pp. 54-56) is "The terrace of the Tamil householders caused to be made by the Tamil Samana in Ilubarata". Paranavitana has pointed out it is the earliest epigraphical record so far known in which the ethnical name Dameda (Dravida) occurs. This was discovered at Anuradhapura.

The Epigraphica Zelanica Vol. 5 refers to the following

He strongly recommends archaeologists go there.

I personally am of opinion that students should make a thorough exploration of this area.

Karunaratne of Archaeological Department referring to recent epigraphical discoveries in Northern Province points out Damela (Tamil) in an inscription of 200 B.C. and also the Dravid "la" is also found in a cave in the Eastern Province. (History of Hinduism in Ceylon by Navaratnam p. 192).

First Time

As a matter of interest I must point out that the first time Tamil words were printed was in 1577 at Cochin (RASCB, Vol. xxxv, 1940-45). It is also of interest to note in this connection that the first Tamil book published in Colombo in 1754 refers in its dedication "to the Tamil language spoken within the greater area of this island". (India in Ceylon History, Society and Culture, Raghavan, p. 59).

Tamil has been the home language of great majority of Ceylon Moors and protocols of Kadutams written in Tamil language but in Arabic characters. Kadutam is a Tamil word meaning document, (Moor's Islamic Culture Home Souvenir, footnotes 1 & 25, pp. 22 & 23).

The names Oriza (rice) and Zingiber occur in Ptolemy's Geography of Ceylon dated about 100 A.D. It is of interest to note in this connection that names of spices used by

of comparing the printed characters of Telugu, Canarese and Malayalam, which all showed a greater affinity to the Sinhalese than to the Tamil printed forms. Compare for instance, the printed texts of Tulu, Kankani and Canarese.

I had also been struck by the fact that the people along the western coast and throughout the Southern Province, upon inquiry after any offender who had absconded to the Kandyan Province, always repeated that he had run away to "Sinhala" or the Sinhalese country, thus distinguishing themselves from the Sinhalese.

....The ruins of Vishnuvite temple at Dondra and the Portuguese account of its destruction by them and of its splendours, show that Brahminism was not a poor or unendowed religion in the most glorious times of Buddhism...

Even in more modern times the immigration of the tribe of the Mahabadda people from India, who have adopted the Sinhalese language and the profession of Buddhism, of which they are the most ardent of followers, places another factor for our consideration...

I must now close this part of the inquiry, shewing that a Tamil element, quite independently of that which may have existed at the time of Rama and Rawanna, had since the alliance of Vijaya with a princess of Madura, pervaded the island in a very large proportion. Vijaya himself and his seven hundred followers, most probably spoke the Telugu language, which was at one time preponderate in Southern India and has only in the course of time given way to the encroachments of the Tamil dialect, owing to the superior enterprise of the Tamil speaking branch of the Dravidians. It is in India, particularly in Southern India that we must seek for points of comparison of terms free from a Sanskrit derivation, in the costumes of men [and women, in the jewellery and distinctive caste ornaments, in the preparation of food, in the use of musical instruments including those of exclusively domestic use, in the village games, in the observance of holidays and festivals, in the folklore, in the physical resemblances of the different castes, and in the moral character of the people". In this connection the following observations made by Mendis (Early History of Ceylon, p. 37) is of interest. "The Sinhalese language at this period as the inscriptions show, differed little from the Aryan dialects of India. The Sinhalese characters inscribed on rocks also show hardly any deviation from the script of Asoka till 1st century A.D. when a sudden change took place. The new forms that came into use at this time however do not represent a natural evolution from the old characters. They resemble those in the inscriptions of the Andhra Kingdom and were probably introduced from this region".

The following extracts from a communication to the "Asiatic Researches", Vol. 6, by McKenzie who was a Surveyor-General of India is also of considerable interest. This communication was prepared by him after an inspection of the South West Coast of Cey-

two inscriptions found at Periyakulam. (1) The cave of the householder Visakha, the Tamil merchant,

(2) The work of the flight of steps is of the householder Visakha, the Tamil merchant.

These inscriptions are supposed to be about pre-Christian.

An inscription at Akkarapattu, Batticaloa, is as follows, "The cave of the merchants who are citizens of Dighavapi, of the sons of... and the wife Tissa the Tamil".

The inscription at Mihintale is of great interest as it refers to irrigation of land during the Tamil times. It is given as follows by Tennent Vol. (1), p. 431, note 4, "according to the supply of water in the lake, the same shall be distributed to the lands of the wihara in the manner formerly regulated by the Tamils".

Codrington refers to a Tamil inscription (RASCB, Vol. 29, No. 75, p. 65). He says the inscription at Budumuttawa in Vanni Hat Pattu dated 8th year of Sri Apaiya Salamekae Cakravartikalaya Bahu Tevar mentions Sri Vira Bahu Devar, whom I take to be Manabharana.

According to Lewis in an article, "Archaeology of Wannani" (RASCB, Vol. 13, 1893-94, p. 171) most extensive ruins in the whole province are at Kurunturmalai, or Piyangala. Parker thinks this is the spot visited by Buddha on his second journey. There is an interesting temple with Tamil letters at Kumpakannan malai south of Kurunturmalai. At top 4 copper coins found in perfect state in unknown language.

by J. R. Sinnatamby, B. Sc.

lon in the year 1796, the year that the British took full command of the littoral districts of Ceylon from the Dutch.

Referring to the Hindu Temple at Devinnuwara he says, "On narrowly examining these remains, little doubt remained in my mind that this was the site of an ancient Hindu temple, on the ruins of which the Cingalese building was raised at a much later period. The revolutions of religion, in which the first was overturned and almost every vestige of its worship destroyed to make room for another, would, probably be explained by the Cingalese history, an

abstract of which is published in Valentyn's book, under the article Ceylon... we need not be surprised to find a fane of Mahadeo reared on the utmost bounds of Lankadeep and their habitable world; and shall be ready to suppose that the ablutions at the furthest point of Ramisar became greatest extent of their pilgrimages only, when revolutions, of which we have yet no distinct accounts, and the introduction of a foreign religion and nation to Ceylon, rendered the pilgrimage to Devino- or no longer practicable."

(To be Continued)

WANTED

The Udupiddy V.C. Area M.P.C.S. Union Ltd., requires the services of:—

1. A Store-Keeper for its Textiles Section and
2. A Part-time Internal Auditor.

I. STORE-KEEPER :

- (a) Age—Between 26 and 35 years.
- (b) Qualifications: A pass in G.C.E. (Ordinary Level) in six subjects at one and the same sitting with four Credits including Credits in Arithmetic or Mathematics, Tamil and any two subjects. Credits in Arithmetic or Mathematics, Tamil and another subject should have been obtained in the first sitting and the fourth may be in the second sitting. A pass in a subject in G.C.E. (Advanced Level) will be considered as a Credit Pass in G.C.E. (Ordinary Level).

Those with a knowledge of English or Sinhalese, at least a Pass in the Ordinary Level of the Cooperative Employees Certificate and experience in the Textile trade will be specially considered.

- (c) Salary Scale: Rs. 150/- — Rs. 250/- plus allowances
Rs. 10/- x 10 payable at the Union's ratets.

- (d) Security: Cash .. Rs. 1,500/-
Property .. Rs. 2,000/-

- (e) Period of Probation: One year.

II. PART-TIME INTERNAL AUDITOR :

- (a) Qualification: A retired Cooperative Inspector or a retired Accountant
- (b) Working Days: Three days in a week following Poya day.
- (c) Remuneration: Daily pay of Rs. 12-50 per day worked.
- Applications for the above posts should be sent to the President by Registered Post to reach him on or before 12 noon of 8-10-69.
- Address: President, Udupiddy V.C. Area M.P.C.S. Union Ltd., Udupiddy, Valvetiturai.

P. Kanapathypillai,
President.

For Speedy Discharge and Safe Delivery

Jaffna District

Co-operative Harbour Services Union Ltd.

25, Front Street,

JAFFNA.



- STEVEDORES AGENTS
- LANDING CONTRACTORS
- FORWARDING AGENTS

Telephone No. 598

SOUTH YALPANAM MPC'S UNION LTD., KILINCHCHI.

Phone : 8.

T'gram : "Yarlunion".

We supply Provisions, Textiles, Agriculture requisites and Building materials.

Agents for: Messrs. Shell Company of Ceylon Ltd., Ceylon Nutritional Foods Ltd., B.C.C. Ltd., Elephant Brand Asbestos and Ceylon Petroleum Corporation.

25 Years Old—And Still Going Strong

Old soldiers, they say, never die; they just fade away. The Chunnakam Cooperative Stores Society, which recently celebrated its Silver Jubilee (it was founded actually in 1943 so the celebrations were an year late) is no doubt an old soldier but far from dying it resolutely refuses to fade away. When other societies fell in line and converted themselves into multipurpose coops, this Stores Society declined to do so. And today it is far ahead of many a multipurpose cooperative.

When the society was started it had a coupon strength of 1211. Today—despite the fact that there are three other co-operatives functioning in its area of operation—its coupon

strength is 4354.

Its present membership is 359 and the share capital now is Rs. 5,233/- and the statutory reserves Rs. 18,598/44 cts.

The society which started with one manager and a salesman, has now altogether seven employees.

Its only defect is that it has no building of its own—and it hopes to remedy this soon. In fact it delayed celebrating the Silver Jubilee hoping to do so in its own building.

During the period 4-6-67—2-6-68, the Society made a net profit of Rs. 8,529/41½ cts. The turnover in the consumer goods section was Rs. 118,244/52½, the textiles section Rs. 128,037/36 cts and the milk food section Rs. 18,790/42 cts.

Economy Through Cooperatives

(Continued from page 2)

Marketing Problems

Since the quantum of produce is very low, farmers sell their products in the village itself at very low prices. As far as paddy is concerned there is no problem because of the operation of Guaranteed Price Scheme. This facility has been extended to some other products also. But this is an acute problem to vegetable growers. Though the Marketing Department is buying vegetables and fruits at reasonable prices, this facility has not been spread to all areas.

Cooperatives are the ideal agencies for marketing other products not covered by the Guaranteed Price Scheme. Products of small scale and cottage industries of rural areas also can be sold at favourable prices through Cooperatives. Grading, processing, packing and transporting are economical only when it is done on a large scale. Since the products collected by the sales cooperatives from their members are large, the coops can efficiently sell at high prices with lower costs. They can also be sold in places where there is good demand.

Farmers do not live on rice alone. They buy their essential consumer commodities at high prices from the traders. Despite the existence of M.P.C. Societies in all the villages,

the farmers buy their consumer commodities and other agricultural requirements at higher prices. This can be attributed to the inefficient operation of cooperatives and lack of patronage by the farmers. Therefore steps have to be taken to encourage farmers to patronise cooperatives and run them efficiently.

Underemployment

Agriculture is a seasonal occupation. Agriculturists are engaged only when ploughing, sowing, weeding and harvesting are undertaken. Most of the days in a year they are idling. As stated at the beginning their holdings are very small and the income derived is not adequate to compensate for the idling days. Therefore steps should be taken to provide work during the free time and increase their income. Subsidiary works such as small scale and cottage industries should be provided for the farmers. And again cooperatives are the best suited agencies through which these industries can be carried out successfully. Adequate loan facilities, purchase of raw materials and equipment at lesser prices, and sales of finished goods at favourable prices can be obtained and operated only through cooperatives, provided these are run with the true spirit of cooperation.

'COOPS DISCRIMINATED AGAINST'

Speaking at the 10th annual general meeting of the Puloly MPCS Union, the President Mr. C. Manickavasagar charged that cooperatives are being discriminated against in the matter of import licences. He appealed to the affiliated societies to give the Union their fullest support.

Mr. R. Rajaratnam, President NDCF, suggested that the Union explore the possibilities of exporting palmyrah fibre. The NDCF could arrange for expert assistance. He also stressed the need for Coop District Banks.

Mr. T. Murugesampillai AGA Jaffna, suggested that cooperative institutions concentrate on development projects and not merely on distributing consumer goods. They should embark on industrial ventures and the intensive cultivation of subsidiary crops.

Mr. T. Murugesu, HQI, pointed out that products made from palmyrah fibre had a good export market as well as a local one. The development of such industries could help to solve the problem of unemployment among the educated.

Mr. V. Canagasabay ACCD Development complimented the Union on the good work it was doing and urged members to take greater interest in the Union's progress.

The Union has a membership of 41 and a coupon strength of 30,664.

From 1-11-66—31-10-68, the Union had made a profit of Rs. 23,108/92. The profits of the wholesale consumer section was Rs. 66,56/92; the wholesale distribution of textiles and hardware brought in a profit of Rs. 11,695/67 and Rs. 1,744/88 respectively. The Bakery section brought in a profit of Rs. 14,687/17 cts. The retail consumer section made a profit of Rs. 1,679/86 and the retail textile section a profit of Rs. 6,614/63.

COUPLE JOIN TELLIPALAI COOP HOSPITAL

Dr. Valentine R. Jeyarajah, M.B.B.S., D.A. (R.C.P. & S.) London, has joined the Tellipalai Cooperative Hospital, after completing successfully, his Post Graduate studies in England. For a period of six months he worked under Dr. N. F. Goghill, F.R.C.P. at West Middlesex Hospital and gained valuable experience in the field of Gastro Entrology. At the same Hospital he worked in the Department of Chest Diseases and Tuberculosis. From here he proceeded to do his Diploma in Anaesthesia working at the St. Helier Group of Hospitals in Surrey.

Dr. (Mrs.) Betty A. Jeyarajah, M.B.B.S., D.R.C.O.G., (Lond.) has joined the Tellipalai Cooperative Hospital after successfully completing the D.R.C.O.G. examination. While in Great Britain, she worked for one year under Dr. Stern, F.R.C.O.G., F.R.C.S. and Dr. Matthews, F.R.C.O.G. at the West Middlesex Hospital. Later she worked at the St. Helier Hospital under Dr. (Miss.) Wilson M.S., F.R.C.O.G., F.R.C.S. and Dr. Burgess, F.R.C.S., F.R.C.O.G.

EXAM RESULTS

The following candidates from the Jaffna Cooperative Training School have passed the Cooperative Employees Certificate Examination (Junior Level), held in April, 1969 :—

Pass

- | | |
|------------------|---------------------|
| 1. V. Navaratnam | 2. A. Amirthanathan |
| 3. V. Nadarasa | 4. A. Sahadevan |
| 5. K. Nitsingham | 6. T. Sivapiragasam |
| 7. S. Nadarasa | 8. M. Sathiascelan |

Referred Candidates

- | | |
|--------------------|------------------------------|
| 1. S. Kanagasabai | (Cooperation, Salesmanship) |
| 2. P. Nadarasa | (Management) |
| 3. K. Balasundaram | (Cooperation, Book-Keeping) |
| 4. A. Jesudasan | (Book-Keeping, Salesmanship) |
| 5. S. Poncianus | (Management) |
| 6. S. Sriharan | (Salesmanship, Management) |

Focus on Loans Repayment

At the public meeting held at Sammanthurai, under the auspices of the Amparai Kalmunai District Coop Union to celebrate International Co-operative Day, special attention was focussed on the repayment of agricultural loans and the part that cooperators can play in assisting the Government in food production and general development of the area. Sammanthurai was chosen as the venue because Sammanthurai cooperators had given the best performance in cultivation loan repayments. Over 10,000 people attended the meeting. The Govt. Agent, Amparai hoisted

the National flag, and Mr. S. D. Thavamoney ACCD, the Cooperative flag. Mrs. T. N. Abeyaweera, wife of the Kalmunai Magistrate, gave away the prizes. A musical drill display and cultural item emphasising the role of the cooperative movement in food production and rural reconstruction were the highlights of the meeting.

Cycle races, a pageant on wheels, essay and speech competitions, group dances, group songs, a fancy dress competition and a tug-o'-war were some of the highlights of the celebrations held in Kalmunai ACCD's division.

INVEST your SAVINGS in—

THE JAFFNA COOP. PROVINCIAL BANK LTD.

FIXED DEPOSITS

Interest on Fixed Deposits for 3, 6 & 12 months is 1½%, 2½% and 3½% respectively. On Deposits for 5 years and over and on Deposits for 10 years and over the rates are 4% and 4½% respectively.

SAVINGS DEPOSITS

(1) Interest at the rate of 3½% is allowed on Savings Deposits from 1-7-69. Arrangements can be made to withdraw funds from this account daily.

(2) From 1-11-1967, in the case of Institutions, the rate of interest payable will be 4% for the month in which there is a minimum balance of Rs. 5,000/- or over.

(3) For Cooperative Societies, from 1-11-1967, the rate of interest payable will be 4½%.

SECURITY DEPOSITS

From 1-11-1967, the rate of interest payable on Security Deposits of Societies will be 3½%.

PAWN BROKING

Pawn Broking is done at all our Branches. The rate of interest charged is 11% and Repayment by Instalments is allowed.

Branches :

Jaffna—Paranthan—Chunnakam—Point Pedro (Nelliady)—Chavakachcheri—Chankanai—Kayts—Vali East (Averangal).

Head Office :

59, MAIN STREET, JAFFNA.

VEERASINGHAM HALL RATES

(Inclusive of 1000 Chairs)

Dances and Dramas:

Night not exceeding 5 hours—Rs. 200/- } without loudspeaker
Day-time " " " —Rs. 150/- } er and stage lights

Music Recitals:

Night not exceeding 5 hours — Rs. 150/-
Day-time " " " — Rs. 100/-

Other Purposes:

Night—Rs. 50/- for first hour and Rs. 30/- for every additional hour or part thereof.

Day-time—Rs. 30/- for first hour and Rs. 20/- for every additional hour or part thereof.

All Performances:

Full night — Rs. 250/-
Full day — Rs. 200/-

Terrace & Roof Garden:

Available for parties etc. Rates on application.

Security Deposit:

Night — Rs. 100/-
Day-time — Rs. 50/-

Payment in advance. Half rates for Coop institutions.

Eastern Province Agricultural Cooperative Union Ltd.

Kalliyankadu, Batticaloa & Karaitivu
MAIN DEALER FOR MASSEY-FERGUSON
TRACTORS & IMPLEMENTS

SALES ○ SERVICE ○ SPARES

Electric & Oxygen Welding Undertaken

T'phone :—257, Batticaloa

T'gram :—"Service"

T'phone :—10, Nintavur

நேர்மைவாய்ந்த கூட்டுறவுப் பணியாளர் கௌரவிக்கப்பட வேண்டும்

நேர்மையோடு நீண்டகாலமாக கூட்டுறவுச் சங்கங்களிலே பணியாற்றுவவர்கள் கௌரவிக்கப்படவேண்டும். பொதுமக்கள் மத்தியிலே இவர்களுக்குத் தக்கமுறையில் விருதுகளும், பட்டங்களும் அளிப்பதற்கான திட்டங்களை விரைவிலே வகுத்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் கூட்டுறவுப் பணியாளருக்கு ஊக்கமளிப்பதுடன் இயக்கத்தினையும் பலப்படுத்தலாம். இதற்கு முதற்படியாக கூட்டுறவுத் திணைக்களம் பணியாளர்கள் பற்றிய விபரத்தினைச் சேகரித்தல் வேண்டும்.

மேற்கண்டவாறு சன்னகம் ஐக்கிய பண்டசாலைச் சங்கத்தின் வெள்ளி விழாவிலே அச்சங்க முகாமையாளராக 20 ஆண்டுகாலமாக கடமை யாற்றி வரும் திரு. மு. கேசவனுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வ. ஐ. மே. சபை உப தலைவர் திரு. R. C. S. குக் உரையாற்றுகையில் கூறினார். அவர் மேலும் பேசுகையில் நல்ல முகாமையாளர் நல்ல சங்கம், நல்ல சங்கம் நல்ல முகாமையாளர் என வற்புறுத்தினார்.

இவ்விழாவிற்கு தலைமை வகித்த திரு. கு. அம்பலவாணர் நேர்மையும், தன்னலமற்ற சேவையின் மூலமும் தான் சங்கம் முன்னேற்ற முடியும் என அழுத்தினார்.

திரு. இ. கனகரத்தினம் உரையாற்றுகையில் இச்சங்கம் பண்டசாலைச் சங்கமாய் இருந்தும் ப. நோ. கூ. சங்கங்களையும் தோற்கடிக்கும் முறையிலே இயங்கி வருகின்றன என்றும், இவ்வெற்றிக்கு நிருவாகக் குழுவினரதும் பணியாளரினதும் தன்னலமற்ற சேவையே காரணம் என சுட்டிக்காட்டினார்.

இளைப்பாறிய கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. N. சின்னத்தம்பி பேசுகையில் இப்பகுதியிலே நீண்ட காலமாகக் கூட்டுறவு இயக்கம் செழித்தோங்கி வருவதாகவும், சங்கங்களின் வெற்றி உறுப்பினர்களிலும் பார்க்க பணியாளர்களிலேதான் தங்கியிருக்கின்றதென்றும் கூறினார்.

வலி வடக்கு காரியாதி காரி திரு. P. பற்றிக் உரையாற்றுகையில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் மிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து ஒரு பொதுவுடமைச் சமுதாயத்தினை உருவாக்குவதென்றால் அதனைக் கூட்டுறவு இயக்க மூலமே செய்யமுடியும் என வற்புறுத்தினார். சங்கங்கள் மக்களின் தேவைகள் யாவற்றையும் பூர்த்தி செய்ய விழையவேண்டும் என்றும் சங்கங்களின் வெற்றிக்கு பணியாளர் பெரிதும் உதவுகின்றனர் என்றும் கூறினார்.

மருத்துவ கலாநிதி A. நடராஜா உரையாற்றுகையில் இச்சங்கம் மிகத்திறமையாக இயங்கி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றது என்று பாராட்டினார். கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. பூ. குமாரசாமி உரையாற்றுகையில் சங்கத்தின் அன்றாட அலுவல்களை நிருவகிக்கும் பொறுப்பும், கடமையும் முகாமையாளருக்கே உரியது என வலியுறுத்தினார். ஆனால், சில சங்கங்களிலே நிருவாகக் குழுவினர் தேவையற்ற முறையிலே பணியாளரின் கடமைகளிலே தலையிடுகின்றனர் என்றும் இதனால் முன்னேற்றம் பாதிக்கப்படுவதோடு பணியாளர் தமது கடமைகளைச் செவ்வனே செய்ய முடியாது திணறுகின்றனர். ஆனால் இச்சங்கத்திலே அத்தகைய பிணக்கு இல்லாததாற்றினர் திறம்பட இயங்குகின்றது என்றும் இதன் முன்மாதிரியை ஏனைய சங்கங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

வட்டாரப் பரிசோதகர் திரு. இராசையா கூறியதாவது பணியாளரும் நிருவாகக் குழுவினரும் சங்கங்களை தமது சொந்த தா பனங்களைப் போலக் கருதவேண்டும். சங்கங்கள் மக்களின் தேவைகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தனிப்பட்ட வியாபாரிகளை நாடமாட்டார்கள் சங்கங்கள் சேமிப்பை வளர்க்க முயல்வேண்டும்.

திரு. மு. கேசவன் தனக்களிக்கப்பட்ட கௌரவத்திற்கு நன்றி கூறினார். பிரம்ஸ் சி. கார்த்திகேசு ஐயரின் நன்றியுடன் கூட்டம் நிறைவடைந்தது.

கல்முனையில் கூட்டுறவுத் தினவிழா

சர்வதேச கூட்டுறவுத் தினத்தையொட்டி கல்முனை கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் பகுதியிலே அம்பாறை கல்முனை மாவட்ட கூட்டுறவுச் சமாசம் கொண்டாட்டங்களை வெகு விமரிசையாக நடாத்தியது. கல்முனைக்கூடாக அக்கரைப்பற்றிலிருந்து சயிக்கில் ஓட்டப் போட்டியுடன் விழா ஆரம்பித்தது. இப்போட்டியைப் பார்ப்பதற்காக மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனால் கூட்டுறவு இயக்கத்திற்கு சிறந்த விளம்பரம் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியிலேயுள்ள சங்கங்கள் சிறந்த மோட்டார் வாகனப் பவனியை நடாத்தின. இவ்வாகனங்களை கூட்டுறவுச் சலோகங்கள் அலங்கரித்தன. மாவட்டங்களிலேயுள்ள பள்ளிக்கூடங்களிடையே பேச்சுப் போட்டிகளும், கட்டுரைப் போட்டிகளும், நடனப் போட்டிகளும், இசைப்போட்டிகளும் நடாத்தப்பட்டன. இப்போட்டிகளின் மூலம் மாணவர்களுடைய திறமைகள் வெளிப்படுத்தப்பட்டன. பொதுக்கூட்டம் சம்மாந்துறையிலே நடைபெற்றது. சம்மாந்துறை கூட்டுறவாளர்கள் விவசாயக்கடன்களைத் திருப்பிக் கொடுப்பதில் முன்னணியில் நின்றமையாலேயே அப்பகுதியில் பொதுக் கூட்டத்தை நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்திற்கு சமூகமளித்தனர். அம்பாறை அரசாங்க அதிபர் தேசியக்கொடியினையும், கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. S. G. தவமணி கூட்டுறவுக் கொடியினையும் ஏற்றி வைத்தனர். கல்முனை நீதிபதியின்மனைவி திருமதி T. N. அபயவீரா பரிசுகளை வழங்கினார்.

உணவுத்தானிய விநியோகம் பற்றி கருத்தாங்கு

உணவுத் தானியங்களை கூட்டுறவு அடிப்படையிலே விற்பனை செய்வது பற்றி ஆராய்வதற்கு டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் டிசம்பர் 16ந் திகதி வரை பிலிப்பைன்சிலே ஒரு பிரதேச கருத்தரங்கு நடைபெற இருக்கின்றது. தென்கிழக்காசியாவிலே இயங்கிவரும் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் உணவுத்தானிய விற்பனையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இன்றை நிலை அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை பற்றி உரையாடல், உணவுத்தானிய விற்பனையிலே ஈடுபட்டிருக்கும் சங்கங்களின் நிருவாகம், தொழில் முறை உத்திகள் பற்றிய அனுபவங்களைப் பரிமாறுவதற்குத் தூண்டுதல்; உணவுத்தானிய விற்பனையில் ஈடுபட்டிருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் எவ்வாறு தமது நிருவாகத்தையும் தொழில் முறையையும் விரிவுபடுத்தி செய்யலாம் என்பதற்கு ஆலோசனை வழங்குதல்—இவையே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கங்களாகும்.

யாழ் கூட்டுறவுப் பயிற்சிக் கலாசாலை கனிஷ்ட பிரிவுக் கூட்டுறவுப் பணியாளர் பரீட்சை முடிவு சித்தியடைந்தவர்கள்.

V. நவரத்தினம், V. நடராசா, K. நிற்கிங்கம், S. நடராசா A. அமிர்தநாதன், A. சகாதேவன், T. சிவப்பிரகாசம், M. சத்தியசீலன்,

நூலாசித்தி: S. கனகசபை (கூட்டுறவு, விற்பனையியல்) P. நடராசா (நிருவாகம்) K. பாலசந்தரம், (கூட்டுறவு, கணக்குவைக்கும் முறை) A. யேசுதாசன் (கணக்குவைக்கும் முறை, விற்பனையியல்) S. பொன்னியன்ஸ் (நிருவாகம்) S. ஸ்ரீதரன் (விற்பனையியல், நிருவாகம்)



வடக்கு கல்முனை மேற்பார்வைச் சபையின் வெளியீடு
யாழ்ப்பாணம் 15-9-1969

காந்தி நூற்றாண்டிலே கிராம முன்னேற்றம் நடைபெறவேண்டும்

காந்தி நூற்றாண்டாகிய இவ்வாண்டிலே கிராம ராஜ்யம்பற்றிய காந்தியின் கனவை இலங்கையிலே நாம் நனவாக்க முயல்வது மிகவும் பொருத்தமே. அதுவும் சுப்பிரமணிய பாரதியார் அமரராகிய தினமும் வினோபாவேயின் ஐயந்தி தினமும் இம்மாதத்திலே ஒரே நாளில் நடைபெற்றது. எனவே, இக்கனவை நனவாக்கும் வழிவகைகள் பற்றிச் சிந்திப்பதுமிகவும் ஏற்புடைத்து.

கிராமம் அழிந்தால் இந்தியா அழிந்தொழிந்துவிடும் என மகாத்மா மிகத்திடமாக நம்பினார். ஒவ்வொரு கிராமமும் பூரணத்துவம் வாய்ந்த குடியரசாகத் திகழவேண்டும் என அவர் அவாலினார். இக்கிராமங்களைப் பஞ்சாயத்துக்கள் அரசாள் வேண்டும் என்றும் எல்லா முயற்சிகளும் கூட்டுறவு அடிப்படையிலேயே நடைபெறவேண்டும் எனவும் அவர் கருதினார். இத்தகைய கிராமங்கள் விரியும் அலைகள்போன்று அமையும் என்றும், விளிம்புமையத்தை நசுக்காது பரந்த வட்டத்திற்குள் இருக்கும் யாவற்றிற்கும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் என அவர் எண்ணினார்.

மகாத்மாவின் நூறாவது ஐயந்தியைக் கொண்டாடும் நோக்குடன் 100 கிராமங்களை புனருத்தாரணம் செய்யும் திட்டத்தினை இலங்கா ஜாதிக சர்வோதய சிரமதான சங்கமய வகுத்தது. அடுத்த ஆண்டிலே 500 கிராமங்களையும் 1972-ம் ஆண்டில் 1000 கிராமங்களையும் புனருத்தாரணம் செய்வது அதன் இலக்காக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒவ்வொரு காரியாதிகாரியின் பிரிவிலும் ஒவ்வொரு கிராமத்தை முன்னேற்றுவது என்ற அடிப்படையில் 5 கிராமங்களிலே இப்புனருத்தாரண திட்டத்தினைச் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்மாவட்டத்திலே 12 கிராமங்களை முன்னேற்றுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மறுமலர்ச்சி அதன் கிராமங்களின் மறுமலர்ச்சியிலே தான் தங்கியிருக்கின்றது என்பதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இம்மறுமலர்ச்சி எங்கும் ஒரு கிராமத்துடன்தான் தொடங்க முடியும் என்பதை நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை ஊக்குவிப்பதற்கு ஒரு வழி கிராமக் கூட்டுறவுச் சங்கங்களை புனரமைப்புச் செய்வதுதான். ஒரு கிராமத்திற்கு ஒரு சங்கம் என்பது இதற்கு முதற்படியாகும். அச்சங்கத்திலே கிராமத்திலேயுள்ள இல்லத்தலைவர் யாவரும் அங்கம் வகித்தல் வேண்டும். அதன் நிருவாகக் குழுவிலே சாதிவேற்றுமைக்கோ, வேறு வேற்றுமைக்கோ அறவே இடமிருத்தலாகாது. எல்லாப் பகுதிகளின் பிரதிநிதிகளும் அதில் இடம் பெற வேண்டும். மேலும், ஏகமனதாகவே எல்லா முடிவுகளும் எடுக்கப்படல் வேண்டும். அப்பொழுது தான் ஐவரின் வாக்கு ஆண்டவனின் வாக்கு என்ற மொழி மெய்ப்பிக்கப்படும். இத்தகைய அமைப்பின்மூலம் கிராமச் சமுதாயம் நன்கு இணைக்கப்பட்ட ஒற்றுமை வாய்ந்த ஒன்றாய்த் திகழும்.

இப்புனரமைப்பு சமூக ஒற்றுமையை வளர்ப்பதோடு சங்கத்தையும் பொருளாதார ரீதியாக நன்கு இயங்கக்கூடிய ஒன்றாக ஆக்கும். மேலும், சமூக பண்பாட்டுத் துறைகளிலே சங்கம் உழைப்பதற்கும் இது உதவியாயிருக்கும்.

கூட்டுறவுக் கொள்கைகளிலே உண்மையான பற்றுடைய கூட்டுறவாளர் இந்நூற்றாண்டு கூட்டுறவு இயக்கம் செழித்தோங்க முடியும். உற்பத்தி செய்தல், பொருள்களை வாங்கல், அவற்றை விற்பனை செய்தல், பணத்தைச் சேமித்தல் இவையாவற்றையும் கூட்டுறவு அடிப்படையிலே செய்வதற்கு விழைபவர்கள் இருந்தாற்றான் உண்மையான கூட்டுறவு நிலவும். காந்திய கனவாகிய கிராம ராஜ்யத்தை கூட்டுறவு அடிப்படையிலே நனவாக்குவதற்கு விழையும் கூட்டுறவாளர்கள் இலங்கையிலும் பெருக வேண்டும் என நாம் இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

கொள்ளையடிப்பதற்கும் கொலை செய்வதற்கும் அறிவு புகட்டப்படுகிறது!

நமது நாட்டில் இப்போது கொள்ளைகளும், வழிப்பறிகளும் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முன்னேற்பாடாக திறம்பட 'முனைவகுக்' கப்பட்டு, திட்டப்படி தீரமாக அடிக்கப்படும் இக் கொள்ளைகளும் வழிப்பறிகளும் மேல்நாடுகளில் நடப்பவற்றை அடியொற்றியவையாய் இருக்கின்றன. இன்று இவை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போக்கைப் பார்த்தால் மேல்நாடுகளுக்கிடையாக இத்துறையில் இலங்கை 'முன்னேறி' விடுமோ என்ற ஏக்கம் பலரை வாட்டுகின்றது. இந்நிலையில் இன்று பொதுமக்கள் பிரயாணம் செய்யும்போதும், வீட்டில் இருக்கும்போதும் வீதியில் நடந்து செல்லும் போதும்—எந்தவேளையிலுமே கொள்ளை வழிப்பறி பற்றிய திகில் அவர்களைப் பீடித்துக் கொண்டிருக்கின்றது.

கொள்ளை, வழிப்பறி செய்வோரைக்கண்டு பிடிப்பதில் தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது. இதேவேளையில் கொள்ளைக்காரர்களுக்கு துணியை வும், நுட்பமான வழிகளையும் கற்பிக்கும் பெரும்பாலான இன்றைய திரைப்படங்களையும், பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் அரசாங்கம் தடையை எப்போதோ அரசாங்கம் செய்திருக்க வேண்டும். நெருப்பு எரிகிறது. அழகிய மலர் என்று அதை எடுத்து முகர்ப் போன மூடலுக்கு கை பொசங்கிய பின்பு தான் அறிவு வந்ததாம். அதேபோல இனியாவது அரசாங்கம் மேற்குறிப்பிட்ட தரம் கெட்ட திரைப்படங்களையும், பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தடைசெய்தல் வேண்டும்.

மேல் நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பல திரைப்படங்கள் கொள்ளைகள், வழிப்பறிகள், கொலைகள் பற்றிய சாகசங்களை விளக்குபவையாக விளங்குகின்றன. பெரிய கதாசிரியர்கள், டைரக்டர்கள் முதலியோரின் நுட்பமான கற்பனைகளில் உதித்த கொள்ளை நுட்பங்கள் திரைப்படங்களில் தத்ருபமாகச் சித்தரிக்கப்படுகின்றன. கதாநாயகன் அப்படங்களில் செய்யும் துணிகர சாகசங்களை யெல்லாம் மக்கள் ஒருமுறையல்ல, பலமுறை பார்த்து கைதட்டி விசிடிக் கிருக்கிறார்கள். இந்நிலையில் கொள்ளை, கொலை செய்வதற்கு துணியும், நுட்பமான 'அறிவும்' ஆர்வமும் வளர்வதற்கு என்ன தடை? இத்தகைய படங்களைத் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களும் தயாரித்து தமது திறமையினத்தைக்காட்டி வருவதோடு தமிழ்ப் பண்பாடு, பெருமை எல்லாவற்றையும் காலால் மிதித்து துவைத்து மண்ணோடு மண்ணாக்கி வருகிறார்கள்.

பட மாளிகைகளில் பொதுமக்களுக்கு காண்படங்கள் திரையிடப்பட்டு முன்பு இங் குள்ள திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு பிரத்தியேகமாகத் திரையிடக்கூடாது என்று தீர்மானம் அக்குழு பாலுணர்ச்சி, சதைப்பிடுங்கல் என்று கூறப்படும் படங்களை தடை செய்தும், சில காட்சிகளை வெட்டிய பின்பு திரையிடும்படியும் தமது பணியைச் செய்து வருகின்றது. இப்படங்களால் சமுதாயம் தவறான பாதைக்கு இழுக்கப்படும் என்று கருதுவது உண்மையே. ஆனால் சதைப்பிடுங்கல் படங்கள் மட்டுந்தான் சமுதாயம் கெட ஏதுவாகின்றன. இப்படங்களால் சமுதாயம் தீயவழியில் செல்லும் என்று கருதும் மேற்படி சபை கொள்ளைகள்,

கொலைகள் நிறைந்த படங்களால் சமுதாயம் தீயவழியில் செல்லும்—திருடர் குகையாக—கொலைகாரர் காடாக மாறும் என்று இதுவரை கருதாதிருப்பது பெருவியப்பாக இருக்கிறது. பாலுணர்ச்சி மிக்க படங்களை தணிக்கைச் சபை தடை செய்தது என்ற செய்திகளையே இச்சபையின் வரலாற்றிலே அதிகமாக நாம் இதுவரை படித்தோமே தவிர கொள்ளைகள், கொலைகள் நிறைந்த படங்களைத் தடை செய்தது என்பதை அறியவில்லை. பாலுணர்ச்சிப் படங்களால் சமுதாயம் எவ்விதம் கெட முடியுமோ அவ்வாறே கொள்ளைகள், கொலைகள் நிறைந்த படங்களாலும் சமுதாயம் கெட்டு பயங்கரம் நிறைந்ததாக விளங்கும். தணிக்கைக் குழு அக்கறை செலுத்தாது இருக்கும் இவ்விதத்தில் அரசாங்கம் அதிக சிரத்தை எடுக்கவேண்டும்.

இப்படங்களைத் தடை செய்தால் களவுகளும், வழிப்பறிகளும் நின்றுவிடுமா என்று சிலர் கேட்கலாம். இப்படங்களைத் தடைசெய்தால் மாத்திரம் இவைகளைத் தடுக்கமுடியாது என்பது உண்மையாகும். விஷப்பாம்புகளை வீடுகளில் வைத்து பண்ணை பண்ணையாக ஒருவரும் வளர்ப்பதில்லை. ஆனாலும் விஷப்பாம்புகள் வாழ்கின்றன. ஆனால் வீடுகளில் பண்ணையாக பண்ணையாக அவற்றை வளர்த்தால் அவற்றின் பெருக்கம் அதிகமாகத்தானே இருக்கும். அவ்வாறுதான் இப்படங்களைத் திரையிடும் படங்களைத் தடைசெய்தால் கொலைகள் கொள்ளைகள் அதிகரிக்கும்; அவற்றைப் புரிவதற்கு துணிவு, தந்திரங்கள் யாவும் சமுதாயத்திற்கு ஊட்டப்படும்.

காந்தி நூற்றாண்டில் துணிகர மிக்க கொள்ளைகள் சில இங்கு நடைபெற்றமை மிகவும் வருந்தத்தக்கது. இக்கொள்ளைகள் நடப்பதற்கு திரைப்படங்கள் மட்டுமல்ல, சில பத்திரிகைகள், சஞ்சிகைகளும் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டுகின்றன. கொள்ளைகள், கொலைகள் பற்றிய செய்திகளுக்கு இவை மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. நிகழ்ந்த கொள்ளைகளின் நுட்பங்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரை, விளக்கக் கட்டுரை ஆகியவற்றைப் பிரசுரிக்கின்றன. தேசபக்தர்கள், தியாகிகள், சிந்தனைச் செம்மல்களுக்கல்லாத மரியாதைகளை இப்பத்திரிகைகள் திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும், அளிக்கின்றன. இவற்றுல் நாட்டில் மனிதப்பண்பையும், சீலத்தையும், அறிவையும் வளர்க்கலாம் என்பதை அறிவுள்ள மனிதன் ஒப்புக்கொள்வானா? கொலை, கொள்ளை பற்றிய எந்தவித செய்திகளையாவது பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பிரசுரிக்கக் கூடாது என்று அரசாங்கம் சட்டம் இயற்றவேண்டும். இத்தகைய செய்திகளால் நாட்டிற்கு ஏந்தவித நன்மையுமில்லை. தீமைகளே அதிகம்.

மாணவர்களுக்கு கல்வியறிவு ஊட்டுவதற்கென சில திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன; சில பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பிரசுரிக்கப்படுகின்றன. அப்படியானால் நாட்டில் கொலைகள், கொள்ளைகள் பெருகவேண்டும் என்பதற்காகவா கொலைகளும் கொள்ளைகளும் நிறைந்த படங்களைத் திரையிட அனுமதி வழங்கப்படுகின்றது. அதற்காகத்தானே கொள்ளைகள், கொலைகள் பற்றி 'சுவை'யான செய்திகளைக் கூறும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவருவதை அரசாங்கம் தடுத்துக் கொண்டிருக்கிறது.

சீரேஷ்ட பிரிவில் 2-வது பரிசு பெற்ற கூட்டுறவு

உயர்தரப் பாடசாலைகளின் பாடத்திட்டத்தில்

கூட்டுறவைப் பற்றி அனேகர் பேசுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி ஓரளவுக்காவது புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே. இதன் காரணமாகவே ஒற்றுமையை வளர்க்கத்தோன்றிய கூட்டுறவு நாட்டிலே அங்குமிங்கும் போட்டியையும், பதவி வேட்டையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்துறையிலே நல்வழி காட்டத் தொடங்கிய கூட்டுறவுச் சங்கங்களிலே ஊழலும், இலஞ்சமும் இல்லையென்று கூற முடியுமா? இவ்வாறான பரிதாபநிலை கூட்டுறவுத்துறையிலே காணப்படுவதற்கு ஒரே காரணம், கூட்டுறவைப் பற்றிய தெளிவான அறிவு நாட்டு மக்களிடையே காணப்படாமையே. ஆகவே கூட்டுறவுக் கல்வியை உயர் வகுப்புக்களில் புகட்டுவதுதான் மூலநோக்கம். கூட்டுறவின் விலைமதிக்க முடியாத பயனை நாம் அனுபவிக்க முடியும்.

கூட்டுறவு இயக்கத்திலே இனமதபேதங்களற்று சரிநிகர் சமமானதாக ஜனநாயக கோட்பாட்டின் கீழ் அனைவரும் அங்கத்தவராகி உழைத்து வருகின்றனர். ஆனால் இவர்களில் கல்வி கல்வாதவர்கள் பெரும்பாலானோர். எனவே, இவர்கள் கூட்டுறவில் நாட்டம் கொண்டவர்களானாலும் கூட்டுறவின் உண்மையான அடிப்படைக் கருத்துக்களைச் சரிவரப் புரிந்து கொண்டவர்களாக இவர்கள் இருக்க முடியாது. கூட்டுறவு இயக்கத்தில் ஆர்வமும், உழைப்பும் மிக்கவர்களாக இவர்கள் இருக்கலாம். ஆனால் அதைப்பற்றிய அறிவு இல்லாவிட்டால் முயற்சிசெய்த பயனை அடைய முடியாததுடன் கூட்டுறவின் புனிதத் திருக்கோலத்தையும் தரிசிக்க முடியாது.

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு—நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே.” என்பதையும் உணர் முடியாது. புனிதமான இக்கூட்டுறவின் கருத்துக்களை அவர்கள் படித்துணர்ந்து கொண்டு அதற்குத்தக்க நின்று செயலாற்றுவதே கூட்டுறவு இயக்கத்தின் புனித இலட்சியம் அனைவரினதும் இதயங்களிலும் பலமாக வேருன்றி வியாபித்து

வளர்ந்து நற்பயன்களைக் கொடுக்க ஏதுவாயிருக்கும்.

மாணவர்களே நாட்டின் வருங்காலச் சிற்பிகள். உயர் வகுப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சி புத்தகப் படிப்பில் மட்டுமன்றிச் சிந்தனைச் செறிவிலும் தங்கியிருக்கக் காண்கிறோம். எனவே, அவர்களிடம் தாம் கண்ட அல்லது கேட்ட அல்லது தமது மன திற்பட்ட எந்த ஒரு கருத்தை

S. இராஜலட்சுமி

யும் தமது சிந்தனைச் சூழலிலே சிக்கலிட்டு அதன் உட்பொருளை அறிந்து கொள்ளும் ஆற்றலை காணக் கூடியதாகவிரும்புகின்றது. மேலும் மாணவர்களிடத்தில் கூட்டுறவு நுண்கலைப்பதியவைப்பது இலகுவானதன்று. எனவேதான் உயர்வகுப்பு மாணவர்களிடம் கூட்டுறவைப் போதிப்பது முக்கியமாகின்றது.

கூட்டுறவு ஒரு பாடமாகப்

விஞ்ஞானம், கலை, வர்த்தகம் போன்றவற்றிற்கு உயர்தர வகுப்புக்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அறிவிலும் கலை, கலாச்சாரங்களும் மாணவர்களின் சிந்தனையை எவ்வளவில் வளர்க்க உதவுகின்றனவோ அதே அளவில் கூட்டுறவும் அவர்களது சிந்தனையை வளர்க்க உதவ

போதிக்கப்பட வேண்டும்

வேண்டும். அறிவியலால் விஞ்ஞானத்தை வளரச் செய்வது அஞ்ஞானத்தைப் போக்குவது போலவும் கலை, கலாச்சாரங்களால் பண்பாட்டையும், நாகரீகத்தையும் வளர்ப்பது போலவும் கூட்டுறவால் சமூக நலனையும் மனித ஒற்றுமையும் வளரச் செய்தல் வேண்டும்.

கூட்டுறவுக் கல்வியைப் போதிப்பதற்கு மாகாண ரீதியாகக் கூட்டுறவுப் போதனை பாடசாலைகள் காணப்படாமலும் சகல பாடசாலைகளிலும் கல்விகற்கும் மாணவர்கள் இப்பாடசாலைகளுக்குச் சென்று கூட்டுறவுக்கல்வியைக் கற்க முன்வரமாட்டார்கள். எனவே

பிரசுரிக்கத்தருந்தெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை

கூட்டுறவுப் பண்டசாலை

முத்துக்கிருஷ்ண இராமச்சந்திரன்

கூட்டுறவுப் பண்டசாலை கோடிநன்மை தருமே நாட்டுமக்கள் உறவையென்றும் நன்குவளர்த்த திருமே

எல்லோருக்கும் சொந்தமான உரிமையங்கே உண்டு நல்லாதாக இலாபம்பெற நன்குநடத்திடுவோம்

நமதுகடை நமதுமுதலின் பெரிதுலாபம் பெறுவோம் நமதுவிலையின் நாமேவேண்டி பொருளினிலாபம் பெறுவோம்

பதவியாசை எம்மிடமே பாக்களவும் இல்லை உதவியாகக் கண்காணிக்க உரியவரை வைப்போம்

சிறிதாயேனும் பொதுப்பணத்தின் தீண்டிலவே மாட்டோம் பெரியதெய்வம் அஃதுதானே போற்றிநாமும் வாழ்வோம்

மாணவர்கள் கூட்டுறவின் அடிப்படைக் கருத்துக்களை தெளிவாக விளங்காது, கூட்டுறவில் ஆர்வம் இல்லாது இருப்பார்கள். கூட்டுறவிற்கென ஒரு பாடத்திட்டம் கல்வித்திணைக்களத்தால் வகுக்கப்பட்டு ஓர் அங்கீகரிக்கப்பட்ட பாடமாக மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். அவ்வாறுபோதிக்கப்பட்டால் பாடசாலையை விட்டு விலகிய பின்னர் நாட்டின் விவசாயம், வியாபாரம், கடன் வழங்கல், சேமிப்பு கைத்தொழில் போன்ற சகல துறைகளிலும் கூட்டுறவைப் புகுத்தி வாழ்க்கைப் பிரச்சினைகளைக் குறைக்க முடியும். கிராமந்தோறும் கல்வியறிவில்லாத பாமர மக்களிடையேயும் கூட்டுறவைப் பற்றிய தெளிவான கருத்தைப் பரப்ப முடியும். மேலும், மதிநுட்பமும், கூட்டுறவுக் கல்வியில் திறமையுடைய மாணவர்களுக்கு கூட்டுறவுக் கல்வியில் மேலும்

பயிற்சியளித்து அவர்களைக் கூட்டுறவு ஆசிரியர்களாக நியமித்துக் கூட்டுறவை வளர்க்க முடியும்.

முன்னேற்றமடைந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளில் பொருளாதார விருத்தி கூட்டுறவின் மூலம் முன்னேறியிருப்பதைக்

காணக் கூடியதாக இருக்கின்றது. விவசாயம், மீன்பிடி, கைத்தொழில், கலை, விஞ்ஞானம், வர்த்தகம் போன்ற சகல துறைகளிலும் கூட்டுறவு முறை புகுத்தப்பட்டு இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அயல் நாடுகளில் கூட்டுறவு தனியார் தாபனங்களாக இருக்கின்ற போதிலும் அவ்வவ் அரசாங்கங்களின் பூரண ஒத்துழைப்பையும், பணவுதவியையும் பெற்றே முன்னேறி வருகின்றன. இதன் காரணமாக கூட்டுறவுக் கல்வியை ஒரு கட்டாய பாடமாக அரசாங்கம் மாணவர்களிடையே திணித்திருக்கின்றது.

ஆனால், நம் நாட்டிலே கூட்டுறவு இயக்கம் முன்னிருந்த நிலையிலும் பார்க்க முன்னே (தொடர்ச்சி 8-ம் பக்கம்)

முன்னேற்றத்தை சங்கங்களிடம் ஒப்படையுங்கள்

அரசாங்கம் விவசாயத்தைப் போல்கடற்றொழிலுக்கும் பல திட்டங்களை வகுத்துச் செயலாற்ற உறுதி கூறியுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு எத்தகைய உதவியையும் கடற்றொழில் திணைக்களம் செய்ய முன்வந்திருக்கிறது. எனவே கூட்டுறவுச் சங்கங்களுக்கு வித்திட்டு உங்கள் முன்னேற்றத்தைச் சங்கங்களிடம் ஒப்படையுங்கள் என திரு. ஸ்ரீனிவாஸ் கைதடி, நாவற்குளி கடனுதவி விற்பனைச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசுகையில் கூறினார்.

மேற்படி சங்கத்தலைவர், திரு. ஸ்ரீனிவாஸ் தூங்கிய நிலையிலிருந்து கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பலவற்றிற்குப் புத்துயிரளித்து வளர்த்தார் என்றும், கடற்றொழிலாளருக்கு நல்வாழ்வினை வகுத்தார் என்றும் குறிப்பிட்டார்.

கடனெடுக்கும் வங்கியாக

இத்தேசத்துக்கு ஐக்கிய நாணய சங்கங்கள் மிகுந்த உபயோகமானவை. நான் இத்தேசக் குடிசலின் வாழ்வுக்காய் அவைகளின் விருத்தியில் மிகுந்த கரிசனையுடையோனாயிருக்கின்றேன். ஒவ்வொரு சங்கமும் அவற்றை நன்மையாகவும், அவைகளின் உதவி கொண்டு இத்தேசத்திலே அநேக காரியங்களைச் செய்து

வாகும் வளர்ச்சியைக் கிரகித்து இவ்வேளே சந்தோஷப்படுவீர்கள். ஆயின் நான் அவ்வளவாய்ச் சந்தோஷப்பட முடியாது. என் மதிப்பின் படி சங்கம் இன்னும் குழந்தையாகவே இருக்கின்றது. ஏன் என்பீர்களா? இலங்கைத் தீவின் குடிசலின் மிகச் சிறு தொகையினர் மாத்திரமே ஐக்கிய நாணய சங்கங்

பிரதான நோக்கமென நீவிர் நினைக்கப்பட்டது. கடனுதவி பெறலாமென்ற நோக்கத்தோடு அங்கத்தவராவதும் மேன்மையான எண்ணமல்ல. பிறிற் தங்கியிராது சுயமுயற்சியாற் தன்னிஷ்ட சீவியஞ்செய்ய அங்கத்தவரைப் பயிற்றுவித்தே இந்தச் சங்கங்களின் மேலான நோக்கமாம். இதனால் நாட்டிலே மரியாதை

1930-ம் ஆண்டு ஆவணி மாதம் கண்டியில் நடைபெற்ற அகில இலங்கை ஐக்கிய நாணய சங்க ஆலோசனைக் கூட்டத்தில் ஆள்பதி நாயகம் ஆற்றிய உரையை இங்கு தருகின்றோம் —ஆர்—

முடிக்கலாமென்று நினைக்கிறேன். சிறிது காலமும் அனுபவத்தின் பின் நீங்கள் இதைத் துலாம்பரமாய் காண்பீர்கள். இலங்கையிலே ஐக்கிய நாணய சங்கங்கள் தாபகமாக 10 வருடங்களாயின. அரம்பத்திலே 113 ஆயிருந்த சங்கத்தொகை இப்பொழுது 383 ஆய்க் கூடியிருக்கின்றது. அங்

கனிற் சேர்ந்தவர்களாயிருக்கிறார்கள், அவற்றுள்ளுஞ் சில சங்கங்கள் சரியான வகையாய் தாபிக்கப் பெற்றவையும் ஒழுங்காய்க் காரியம் நடப்பிப்பவைகளையாகக் காணப்படவில்லை. திருத்தம் அடைய வேண்டியவைகளும் உண்டு. இப்படி நன்னிலையி விராத சங்கங்களைப் பதிவுத்தலைவா

யான சீவியஞ்செய்யவும் நல்ல மனுஷர் தொகை அதிகப்படும். அதுவே நல்ல அனுசூலமாம். எப்போதும் உதவி பெறுபவன்சோம்பேறியாவது இயற்கை, உதவிக்குக் காலவரையறையுண்டு. பின்னையொருவன் பராயமடையும் வரைக்கும் பெற்றோர் உதவிசெய்ய வேண்

தேவை

1. கோண்டாவில் சாயத்தொழிற்சாலைக்கு (ரிஸ்) நேற்றுக்கு வேலை செய்யும் தொழிலாளிகள் தேவை:
 - (அ) வயது: 18—30 க்குள் இருத்தல் வேண்டும்
 - (ஆ) நெசவு அனுபவமும் சாயமிடும் தொழில் அனுபவமும் வாய்ந்தவராயிருத்தல் விரும்பத்தக்கது.
 2. காவலாரி:-
 - வயது: 25—45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 3. மின்நறி பிற்றர்:-
 - (அ) வயது: 18—30 க்குள் இருத்தல் வேண்டும்.
 - [ஆ] எஸ். எஸ். டி. அல்லது ஜி. சி. ஈ. (சாதாரண) சித்தியடைந்தவராயிருத்தல் வேண்டும்.
 - (இ) இதில் உயர் தரகணிதம், பெளதிகவியல் பாடங்களில் விசேட சித்தியிருத்தல் வேண்டும்.
 - (ஈ) யந்திரத்தொழில் நுட்பம் வாய்ந்தவராயிருத்தல் விரும்பத்தக்கது.
 - (உ) சமாச ஊழியர்களுக்கு மேற்கூறிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
- விண்ணப்பங்கள் 24-9-69 வரை ஏற்றுக்கொள்ளப்படும். தேவையான விபரங்களை இச்சமாசத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
- கௌரவ காரியதரிசி
யாழ்ப்பாணம் ஐக்கிய நெசவு சங்கங்களின் சமாசம்
10/1 மணிக்கூட்டுவிதி,
யாழ்ப்பாணம்.

ஐ. நா. சங்கத்தை உபயோகிக்க வேண்டாம்

கத்தவர் தொகையும் 11027 ஆயிருந்து 28,000 ஏறிவிட்டது. அவ்வண்ணமே பணநிலையும் 7 மடங்காய்க் அதிகரித்து விட்டது. இந்த எண்ணக்குகை தைரியத்துக்குரியனதான். அவைகளாற் தெளி

மெஸ். காமெல் நீக்கிப் போடுபவர். ஆகையால் எல்லாச் சங்கங்களும் பிரமாணப்படி சீராய் நடைபெற வேண்டியது அவசியம். அங்கத்தவரைப் பணக்காரராக்குவது இந்த முயற்சியின்

டியது அவசியம். அவ்வாறே அரசினரும் இந்தச் சங்கங்களை உதவி கொடுத்துச் சில காலத்தாங்குகின்றார். இப்பொழுது அரசினர் திறமையுள்ள இரு துறைமக்களை இந்த நோக்கத்தொடர்ச்சி 8-ம் பக்கம்)

இளைஞர்களுக்குப் பயிற்சி

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்திற்கு அரசாங்கம் வழங்கிய 300 ஏக்கர் காணியில் 100 ஏக்கர் மேற்படி சங்கத்தினால் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படவிருக்கிறது. மிகுதி 200 ஏக்கர் நிலத்திலும் தென்னந் தோட்டம், பனந்தோட்டம், மாட்டுப் பண்ணை முதலியன விருத்தி செய்யப்படும்.

இங்கு 50 குடிசைகள் அமைத்து அவற்றில் ஒவ்வொன்றிலும் எஸ். எஸ். சி. படித்த 4 வாஸிபர்கள் குடியேற்றப்படுவர். நவீன விவசாயம் கிராமக் கைத்தொழில், விஞ்ஞான அடிப்படையில் தொழில்நுட்பம் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டே இக்குடியேற்றம்

நடைபெற விருக்கின்றது. குறிப்பிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஆண்டாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு பயிற்சியளிக்கப்படும். மூன்று ஆண்டுகளின் பின்பு இங்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் வெளியேறி தாமே விவசாயத்தையோ, பண்ணைகளையோ தாம் விரும்பிய இடங்களில் நவீன முறைகளைக் கையாண்டு செய்யத்தக்க அறிவைப் பெற்று விடுவார்கள். பயிற்சிக்காலங்களில் இவ்விளைஞர்க்கு காந்திஜியின் கோட்பாடுகளை யிட்டு ஆத்மீக பயிற்சியும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு ஏறத்தாழ 12 இலட்சம் ரூபா தேவைப்படும். இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்று அகில இலங்கைக் காந்திசேவா சங்கம் கோருகின்றது. இத்திட்டம் இவ்விதமாக ஆதரவு பெற்று இயங்கத் தொடங்குமானால் 8 அல்லது 10 ஆண்டுகளில் தானே இயங்கத்தக்க பூரண பலத்தைப் பெறுவதுடன் சமூகத்திற்கும் அதிக நன்மை செய்யும் என்று மேற்படி சங்கம் நம்புகிறது.

கனிஷ்ட பிரிவில் மூன்றாவது பரிசுபெற்ற கூட்டுரை

கிராமச் சந்தை

உலகப் பொதுநன்மைக் மைக்காகப் பொதுநல மனப்பான்மை கொண்டு தன் வயிற்றை மட்டுமல்ல, இந்த உலகத்தின் வயிற்றையே நிரப்பிவிடும் ஒரு அற்புதமான ஆத்மாதன் விவசாயி. அவர் களின் முயற்சியால் விளையும் காய்கறி வகைகளை விற்பதற்காக அவர்கள் கூடும் இடமே சந்தையாகிறது.

சொல்லி மக்களை அழைக்கும் வியாபாரிகளின் குரல் ஒலி இத்தனையும் நாம் ஒரு சந்தையை அணுகியுள்ளோம் என்பதற்கு அறிகுறிகள். அது வேறு எந்தச் சந்தையுமல்ல, எனது கிராமத்திலுள்ள காய்

தத்தம் காய்கறிகளை விற்பதற்காகக்கூடும் சந்தை எனது கிராமச் சந்தை. அவர்கள் அக்காய்கறிகளை விற்பதற்காகக் கொண்டு வந்த நேரத்தொடக்கம் அக்காய்கறிகளை விற்பது முடியும் வரைக்கும் செய்யும் பிரயத்தனங்கள் பல. காய்கறிகளுக்குள்ள [தொடர்ச்சி 8-ம் பக்கம்]

ஆ. யசோதரா

கறிகள் விற்பதற்காக அமைந்திருக்கும் சந்தையேதான் என்பது புலனாகிறது. காலை, மாலை இரு நேரங்களிலும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தோட்டக்காரர்கள்

சனக் கூட்டத்தின் இரைச்சல், காய்கறிகளின் கும்பல், அவற்றை விற்பதற்காகக் கூடியிருக்கும் வியாபாரிகள், காய்கறிகளின் பெயர்களையும், விலைகளையும்

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் சங்குகள் ஏற்றுமதி செய்யப்படும்

ஆழ்கடலில் சங்கு குளிக் கும் தொழிலாளர்கள் வாழும் நிலையைக் கண்ணால் கண்டவன் நான். அவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கும் வகையிலும் எமது நாட்டுத் தொழிலாளர் விரும்பும் சங்கை இலங்கையிலிருந்து நியாயமான விலைக்கு வாங்கும் நோக்கத்துடனுமே இம்மகாநாட்டை நான் கூட்டினேன். இவ்வாறு பாக்கில் தானுக்கு சங்கு ஏற்றுமதி குறித்து பாக்கில்தான் தூதுவர் அலுவலகத்தில் கூட்டப்பட்ட மகாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் பாக்கில்தான் தூதுவர் குறிப்பிட்டார்

மகாநாட்டின் நோக்கமாகும் என்றார். இம்மகாநாட்டில் கலந்து கொண்ட திரு. ச. ஸ்ரீனிவாஸ் லாஸ் பேசுகையில் சங்குத் தொழிலில் வடமாகாண கூட்டுறவுத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் போதிய அனுபவத்தைப் பெற்றிருக்கின்றதெனவும், இதனால் தரம் வாய்ந்த சங்குகளைப் பாக்கில்தானுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில் கடந்த காலங்களில் எமது நாட்டுத் தொழிலாளர் தமக்கு வேண்டிய தரமான சங்குகளை இலங்கையிலிருந்து பெற முடியவில்லை. இதுவரை முதலாளியிடமிருந்தே நாம் சங்குகளைக் கொள்வனவு செய்தோம். இம்முறை திருப்தியளிக்காமையால் இப்பொழுது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தொழிலாளரிடமிருந்து நல்ல தரமான சங்குகளை நியாயமான விலைக்குப் பெறும் திட்டமொன்றை அமைப்பதே இம்

இச்சமாசம் தமது தொழிலாளர் மூலம் உயர்ந்த ஜாதிச் சங்குகளைப் பிடித்து வருகின்றது என தொடர்ந்து பேசுகையில் அவர் தெரிவித்தார். ஏற்றுமதியாக்கும் சங்குகளின் தரத்தைச் சிபார்சு செய்வதில் மேற்படி சமாசம் பாக்கில் தான் தூதுவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வரும் எனவும், உணவு விவசாய அமைச்சருடன் கூட்டுறவு ஆணையாளருடனும் கடற்றொழில் அதிபருடனும் தொடர்பு கொள்ளுமாறும் திரு. ஸ்ரீனிவாஸ் ஆலோசனை கூறினார். இம்மகாநாட்டின் பயனாக சங்கு ஏற்றுமதி கூட்டுறவுச் சங்கங்களிடம் வெகுவினையில் ஒப்படைக்கப்படும் எனத் தெரியவருகிறது.

விவசாய வளர்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்கள் அதிக சேவை செய்துள்ளன

கூட்டுறவுச் சங்கங்கள் இந்த நாட்டின் விவசாய வளர்ச்சியில் பெரும் பங்குகொண்டது போலவே ஏறத்தகழ்க்களோ சங்கங்களோ கூட்டுறவு இலாபம் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு. தேவநேசன் நேசையா மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சமாசத்தின் ஆதரவுடன் கோறியப்பற்று ப. நோ. கூ. சங்கங்களின் சமாசத்தினால் கொண்டாடப்பட்ட சர்வதேசக் கூட்டுறவுத் தினவிழாவில் பேசுகையில் கூறினார். மேற்படி சமாசத்தலைவர் திரு. கா. கந்தசாமி விழாவிற் குத்தலைமை வகித்தார். கூட்டுறவுக் கொடியை ஏற்றிவிழா [தொடர்ச்சி 8-ம் பக்கம்]

கடற்றொழிலாளர் கருத்தரங்கம்

திருக்கோணமலை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒரு கருத்தரங்கம் மெதடிஸ்ற் மிஷன் பாடசாலையில் நடைபெற்றது. திருக்கோணமலை கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. A. சிற்றம்பலம் தலைமை வகித்து உரையாற்றுகையில் இத்தகைய கருத்தரங்குகள் கூட்டுறவுத் தத்துவங்களை கடற்றொழிலாளர் நன்கு விளங்கி அதன் மூலம் தமது தொழிலை விரும்பிச் செய்ய உதவியாயிருக்கும் என்றார்.

கூட்டுறவுப் பரிசோதகர் திரு. P. நெல்விநாதன் அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.

கடற்றொழில் கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு. லோறன்ஸ் பெரேரா பேசுகையில் அரசாங்கத்திடம் கடன் பெறுவதற்காக மாத்திரம் சங்கங்களை நிறுவுதல்

பிரயோசனம் இல்லை என்றார். மீன்பிடி கூட்டுத்தாபன அபிவிருத்தி உத்தியோகத்தார் திரு. T. A. பெரேரா, மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் மூலம் மீனை விற்கும்படி கேட்டுக் கொண்டார்.

வட்டார கடற்றொழில் உத்தியோகத்தார் திரு. A. பிலிப், திருக்கோணமலை மாவட்ட கூட்டுறவுச் சமாசத் தலைவர் திரு. O. முத்துக்குமாரு, மீன்பிடி ஆலோசனைச் சபை உறுப்பினர் திருவாளர்கள் V. R. நவரத்தினராசா, M. K. செல்வராசா திருக்கோணமலை மாவட்ட கூட்டுறவுச் சமாச நிர்வாகக் காரியதரிசி திரு. க. ஜெயரத்தினம், திரு. V. நடராசா ஆகியோரும் பேசினர்.

மீன்பிடிப் பரிசோதகர் திரு. N. கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

கடனெடுக்கும் வங்கியாக...

[7-ம் பக்கத் தொடர்ச்சி]

துக்காய் விட்டிருக்கிறார்கள். இவ்வீடு உத்தியோகத்தரும் சங்கங்கள் காலூன்றி நிற்கும் வரைக்குஞ்செய்யத்தக்க உதவியெல்லாம் செய்வார்கள். உதவி தேவையில்லாத காலம் வந்தாலும் அரசினர் தமது சரி சீனையை விடாநென்பதை நீவிர் உறுதியாய் நினைத்துக் கொள்ளலாம்.

உபயோகிக்கும் வகையினால் நீங்களும் சங்கமும் விருத்தியாகக் கூடும். காசு கடனெடுக்கும் வங்கியாய் மாத்திரம் சங்கங்களை உபயோகிப்பவர்கள் விருத்தியடைவதுமில்லை. சங்கத்தின் மேன்மையான நோக்கம் நிறைவேறுவதுமில்லை. தேவையான நேரங் கடனெடுப்பதோடு உழைப்பிலிருந்து கிரமமாய்ச் சேமிக்கவும் நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். இதுதான் முக்கியம். கொடுக்கல் வாங்கல் இரண்டும் சங்கத்தோடு சம்பந்தப்பட்டன வென்று எண்ணித். சங்கத்துக்கு முதலாக கொடுப்பதே தனக்கு உதவியாகும். இது மட்டான சீவியத்தினாலாக வேண்டும். என் சங்கமோ உன் சங்கமோ விஷேமான நிலையிலிருக்கின்றதென ஒருவரை யொருவர் ரோசத்தோடும்

அபிமானத்தோடும் நோக்கி மேன்பாட்டையும் விருப்பத்தையும் காண்பிக்கின்றீர்கள். அது தைரியத்துக்குரிய அடையாளம். இந்தச் சங்கங்களின் பிற்கால விருத்தியும் அனுகூலமும் அரசினர் பொறுப்பில் இல்லை, உங்கள் கையிலே இருக்கின்றன. ஆகையால் ஒவ்வொரு சங்கத்தையும் முதற் தரமானதெனச் சொல்லத்தக்க நிலைக்குக் கொண்டுவரப் பிரயாசைப்படுங்கள் முதற் தரமான நிலையிலிருக்குச் சங்கத்துக்கு நான் 200 ரூபாய் வெகுமதியளிப்பேன், எல்லாம் இந்த நிலைக்கு வர வேண்டுமென்பதே என் விருப்பம். அப்படி ஆடுக...

கவனித்த நிர்ணயங்கள்: Resolutions

1. ஐக்கிய நாணய சங்கங்கள், அரசினரிடங் கடன்படுவதை படிப்படியாய்க் குறைத்து, ஐக்கிய நாணய மத்திய வங்கியிலே கடனெடுக்க வேண்டும்.

இந்த ஒழுங்கு மத்திய வங்கிகளைப் பலப்படுத்துவதாகும். அந்தந்தப் பகுதியில் மத்திய வங்கியை ஸ்தாபிப்ப

ர்ந்து விடுவதால் அவர்கள் எந்த விடையிலும் வாங்கிக் கொள்ளத் தயாராகி விடுகின்றனர். இது சில வியாபாரிகளின் தந்திரம் என்றுதான் கூறவேண்டும். சிலர் பொருளை விற்கும் போது ஒரே விலையுடன் தமது வியாபாரத்தை முடித்துக் கொள்ளுகின்றனர். சிலர் கூடிய விலையைச் சொல்லிப் படிப்படியாக விலையைக் குறைத்து எப்படியோ தமது பொருள்களை வற்று விட முயற்சி செய்கின்றனர். இப்படிப் பல ரகம் வாங்கத் தியாபார தந்திரங்களைத் தெரிந்த வியாபாரிகள் எனது கிராமச் சந்தைக்கு வந்து பொருள்களை வற்று ஏராளமாகப் பணம் சம்பாதிக்கிறார்கள்.

விற்பனைக்கொரு இடமாக, பல ஏழைகளின் எதிர்கால நிலையாக, நமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வசதி வாய்ந்ததாக எனது கிராமச் சந்தை விளங்குகிறது. அங்கு தினமும் வியாபாரிகளைச் சந்திக்கின்றோம். வாழ்க்கை என்னும் நடைபாதையிலே நாம் சந்திக்கும் விதம் விதம் மான மனிதர்களில் எனது கிராமச் சந்தைக்கு வரும் வியாபாரிகள் வாரமும் ஒரே விதமானவர்கள் போலவே எனக்குத் தோன்றுகின்றனர்.

பது, கூடிய அளவு விரைவில் ஐக்கிய நாணய சங்கங்களைத் தன்னிஷ்டமடையச் செய்வதற்கு ஏற்ற உபாயமாகும். லாதிருக்கு யாழ்ப்பாண ஐக்கிய நாணய மத்திய வங்கி தாபிக்கப்பட்டிருக்கிறது. 2 ஈடுகொடுத்துக் கடன்வாங்கத்தக்க வங்கி தாபிக்கப்பட வேண்டும்.

தர்க்கத்திலே இதன்பேரில் பல கஷ்டங்கள் வெளியாயின. பணமுதல் வேண்டும். கடன் கேட்பவரின் ஈட்டைப் பற்றிச் சரியாய் அறிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்குபவர் அதை மறுபடியும் திருப்பிக் கொடுக்கத்தக்க தான வழியில் உபயோகிக்கிறாரென்று மேற்பார்வை செய்ய வேண்டும். ஐக்கிய நாணய சங்கங்களின் நோக்கங்களையும் பிரமாணங்களையும் சரியாய் அறிந்தவர்களும் ஊரில் அனேகரில்லை. அப்படிப்பட்டவர்களுக்குக் கடன் கொடுத்தார் தொல்லையுண்டாகும்.

3. அங்கத்தவர்களுக்குச் சல்லிப் பெட்டிகள் கொடுத்துச் சங்கத்துக்குப் பலப்பாண முதல் சேர்க்கவேண்டும்.

இந்த ஒழுங்கைச் சில சங்கங்கள் ஏலவே கைகொள்ளத் தொடங்கி விட்டனவென்பது யோசனையில் வெளிப்படலாயிற்று.

4. ஐக்கிய சங்கப் பிரமாணங்களை அறியாதார்க்குக் கடன் கொடுப்பதற்கு அங்கத்தவர்கள் இணங்கப்படாது.

5. கிராமங்களில் நடைபெறும் சங்கங்கள் அடிக்கடி நிஜிஸ்ரூரினாலும் உதவி உத்தியோகஸ்தரினாலும் தரிசிக்கப்படவேண்டும்.

6. ஐக்கிய நாணய சங்க முயற்சியினாலே தேசத்துக்கு அதிக நன்மை வரத்தக்க தாயிருப்பதால், அதைப்பற்றி இளைஞர்க்குப் பயிற்றுவுதற்காய், ஆசிரியரைப் பயிற்றும் ஒவ்வொரு கலாசாலையிலும் இவ்விஷயம் பாடமாகப் படிப்பிக்கப்படவேண்டும்.

7. தபாற்கந்தோர் வங்கி, சேம வங்கிகளில் சேர்ந்திருப்போர் தம் முதலை எடுத்து ஐக்கிய நாணய சங்கங்களிற்குக் கடன் வேண்டும்.

விவசாய வளர்...

[7-ம் பக்கத்தொடர்ச்சி]

வை ஆரம்பித்து வைத்தமட்டிலும் மாவட்ட கூட்டுறவுச் சமாசத்தலைவர்திரு K.W. தேவநாயகம் பேசுகையில் அங்கத்தவர்களின் உற்சாகம் வளரவளர் கூட்டுறவும் மேலும் மேலும் வளரும் என்றார். இவ்விழா ஒரு நாட்டில் ஒரு சமூகம் அல்லது ஒரு இனம் அல்லது ஒரு பகுதி மக்கள் கொண்டாடும் விழாவல்ல. சர்வதேசமக்களும் பேதமற்ற முறையில் கொண்டாடும் ஒரு விழா எனத்தொடர்ந்து பேசுகையில் அவர் கூறினார்.

காரியாதிகாரி திரு. எஸ். சண்முகலிங்கம்பேசுகையில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் இலங்கை மக்களுக்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது என்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருமதி மகேஸ் தேவநாயகம் பரிசில் களை வழங்கினார். கலைபோட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கு மட்டக்களப்பு கூட்டுறவு உதவி ஆக்க ஆணையாளர் திரு W. D. ஏபிரகாம் பரிசில்களை வழங்கினார். திருவாகக் காரியதரிசி திரு. திரு. கா. கந்தசாமி நன்றி கூறினார்.

தேவை

உடுப்பிட்டி கி. ச. பகுதி ப. நோ. கூ. ச. சமாசத்திற்கு

- ஒரு பொருள் பொறுப்பாளர் (புடவைப் பகுதி)
- ஒரு பகுதி நேரக் கணக்காளர்

1. பொருள் பொறுப்பாளர்:

(அ) வயது: 26 தொடக்கம் 35 வரை

(ஆ) தராதரம்: G. C. E. பொ. த. த. பத்திர வகுப்பு (சாதாரணம்) கணிதம் அல்லது எண்கணிதம் தமிழ் உட்பட 4 (நாலு) பாடங்களில் விசேட சித்தியடைந்தவராக இருக்கவேண்டும்;

ஒரே முறையில் தமிழ் எண்கணிதம் அல்லது கணிதம் உட்பட (3) மூன்று பாடங்களில் விசேட சித்தி பெற்றிருக்க வேண்டும். பொ. த. த. பத்திர உயர்தர வகுப்பில் சித்தியடைந்த பாடங்கள் பொ. த. த. பத்திர சாதாரண பரீட்சையில் விசேட சித்தியடைந்ததாகக் கருதப்படும். ஆங்கிலம் அல்லது சிங்கள அறிவு உடையவர்களும் குறைந்தளவு கூட்டுறவுப் பயிற்சி சாதாரண தரம் உடையவர்களும் ஜவுளி விற்பனையில் அனுபவம் உள்ளவர்களும் விசேடமாக கவனிக்கப்படுவர்.

(இ) சம்பளம்: 150/-—250/-அத்துடன் சமாசத்திட்டப்படி 10X10 அலவன்சும் கொடுக்கப்படும்

(ஈ) பிணை: உரொக்கம்—ரூபா 1500/- ஆதனம் 2000/-

(உ) தகுதி காண் காலம்: (Probation Period) ஒரு வருடம்

2. பகுதி நேரக் கணக்காளர்: (Part time Internal Auditor)

(a) தராதரம்: ஓய்வு பெற்ற கூட்டுறவுப் பரிசோதகர் அல்லது ஓய்வு பெற்ற கணக்காளர்.

(b) வேலை: வாரத்தில் போயாக கழித்த முதல் மூன்று நாட்களும் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் நாட்கள் ஒன்றுக்கு ரூபா 12-50 சத வீதம் நாட் சம்பளமாகக் கொடுக்கப்படும்.

விண்ணப்பங்கள்: 8-10-69 புதன்கிழமை பகல் 12 மணிக்கு முன்பு கிடைக்கக்கூடியதாக மேற்படி சமாசத் தலைவருக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்.

விலாசம்: தலைவர், உடுப்பிட்டி கி. ச. பகுதி ப. நோ. கூ. ச. சமாசம் உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை.

இங்ஙனம்,
பொ. கணபதிப்பிள்ளை
தலைவர்

உயர்தரப் பாடசாலைகளின்...

[6-ம் பக்கத் தொடர்ச்சி]

றியிருப்பினும் அதன் பூரணத்துவத்தை அடைவதற்கு அரசாங்கத்தின் போதிய ஒத்துழைப்பின்மையே காரணமாகும். கூட்டுறவுக் கல்வியை மாணவர்களிடையே போதிப்பதிலும், அரசாங்கம் அசிரத்தையாகவேயிருந்து வருகின்றது.

எனவே, இந்நிலை மாறவேண்டுமானால்-மக்கள் சமுதாயம் கூட்டுறவினால், பயனடைந்து முன்னேற வேண்டுமானால்-கூட்டுறவுக் கல்விக்கு விரிவான பாடத்திட்டங்களை உருவாக்க மிக விரைவில் கல்வித் திணைக்களம் முன்வரல் வேண்டும். அத்துடன் நிலலாது, கூட்டுறவுக் கல்விப் பற்றிய பாடத்திட்டம் அடங்கிய கூட்டுறவு நூல்களையும் வெளியிடல் வேண்டும். அப்போது தான் மாணவர்கள் இலகுவில் கூட்டுறவுக் கல்வியை கற்றறிய முடியும்.

கூட்டுறவைப் பற்றிய பூரண அறிவை நாட்டு மக்கள் பெறவேண்டுமாயின் நாட்டின் வருங்கால சமுதாயத்தினரிடையே கூட்டுறவுக் கல்வி போதிக்கப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் உள்ள பாமர மக்களிடையே கூட்டுறவைப் பற்றிய தப்பிப்பிராய பேதங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் காணலாம். அவர்கள் கூட்டுறவினால் தாம் மோசடி செய்யப்படுவதாகவும் தமக்கு எதுவித இலாபமும் இல்லை என்றும் தம்மைச் சுரண்டி வாழும் ஒரு பெருச் சாளியாகவே கூட்டுறவு உருவாயிருக்கிறதென்றும் பல விதமான தப்பிப்பிராயங்களை தம்மனதில் பதிய வைத்துள்ளனர். இவர்களது இவ்வப்பிராய பேதங்களில் சில உண்மைகள் இருக்கின்றன. ஏனெனில் கூட்டுறவினும் முதலாளித்துவம் காணப்படுகிறது. ஒருசிலர் பலரைச் சுரண்டி வாழ்கின்றனர். இப்படியான சில விஷயங்களின் செயல்களிலிருந்து மக்களையும்

தம் கூட்டுறவு இயக்கத்தையும் காப்பாற்ற இதில் உள்ள அங்கத்தவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்களே யானால் கூட்டுறவைப் பற்றிய தவறான கருத்துக்களை மக்களிடமிருந்து போக்க முடியும். இப்படியான தவறான கருத்துக்களை மக்களிடமிருந்து போக்கத் தகுந்த ஒரேயொரு சாதனம் கூட்டுறவுக் கல்வியே யாகும். மேலும், சில கூட்டுறவு நிலையங்களில் முதிர்ச்சியடைந்த கம்பனிகளில் காணப்படும் சிவப்பு நாடா முறை காணப்பட்டு வருகின்றது. சூச்சிவப்பு நாடா முறையையும் பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். இதனால் மக்கள் கூட்டுறவு இயக்கத்தை தம்மில் இருந்து ஒருபுறமான இயக்கமாகக் கருதநேரிடலாம். இது மாற்றமடைய கூட்டுறவுக் கல்வி அவசியம்

எனவே, நமது நாட்டின் பொருளாதார நிலையை உணர்ந்து செயலாற்றுவதற்குப் பொருளாதாரக் கல்வி எவ்வாறு உறுதுணை புரிகின்றதோ அவ்வாறே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற முயற்சிகளை மேற்கொள்வதற்குக் கூட்டுறவு முறையே ஒரே மார்க்கம் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும். அதற்கு ஒரே வழி உயர்தரப் பாடசாலைகளில் கூட்டுறவை ஒரு பாடத்திட்டமாக, அவசியமாக மிகவிரைவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கூட்டுறவே நாட்டுயர்வு என்றும் பிக்கை நம் நாட்டு மாணவர்களுக்கு எப்போது பிறக்கின்றதோ அப்போதுதான் மறுமலர்ச்சி என்ற சொல்லின் பொருளை நம் நாட்டிலுள்ள புரிந்து கொள்ள முடியும். காலந்தாழ்த்தாது கூட்டுறவுக் கல்வியின் பயனை அறிந்து அரசினர் மறுக்காமலும், மயக்காமலும் கூட்டுறவை ஒரு பாடமாகப் போதிக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்.

கிராமச் சந்தை

[7-ம் பக்கத்தொடர்ச்சி]

இயற்கையான குணங்களைப் பற்றித் தங்கள் கற்பனை கலந்த பேச்சுடன் அவர்கள் விபரித்து விற்பனை செய்யும் விதமே ஒரு தனி அலாதி. அவற்றை விற்பதற்காக எடுக்கும் முயற்சிகள் பயனற்றுப் போய் விட்டால் ஏமாற்றத்தடன் சந்தைக்குரிய குத்தகைப் பணத்தைக் கொடுத்து விட்டுச் செல்லும் நிலை பரிதாபத்துக்குரியதுதான்! இவ்விற்பனை மூலமே வாழ்க்கையை நடாத்தும் எத்தனையோ வியாபாரிகள் வாங்க வருபவர்களை எவ்விதத்திலோ தம் வசப்படுத்தி, தம்மிடமே தினமும் வாங்க வைத்து விடுகிறார்கள். வாடிக்கையாக ஒருவரிடம் காய்கறிகளை வாங்குபவர் அவரை விட்டு மற்றொருவரிடம் காய்கறி வாங்கச் செல்வதில்லை. இவ்வாறு வாடிக்கையாகப் பலர் தம்மிடம் வாங்க வருவதால் தமது காய்கறிகளை விட வேறு காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்கியும் விற்கத்தயாராகி விடுகிறார்கள். தங்கள் வரமானத்தை எதிர் பாராது வாங்குபவர்களுக்காகவே தாம் தரம் மிகுந்த காய்கறிகளை விற்கின்றனர் என்பது போன்ற பேச்சு வாங்க வருபவர்களையும் கவ

வலிகாமம் மேற்கு

ப. நோ. கூ. சங்கங்களின் சமாசம் சங்காணை

சிக்னமான செலவில்:

★ உணவு

★ உடை

★ வீட்டின் தேவைகள்

★ விவசாயக் கருவிகள்

பிறவனைத்தும் வேண்டியபோது வாங்கலாம்.

“சென்றிக்” சீரியர் பூனியர் பம்புகள்.

“அல்கன்” “ ” “ ”

“ஓஸ்ஸிசி” “ ” “ ”

“வில்லோ” பம்புகள் “ ” “ ”

“சென்றிக்” எலக்ட்ரிக் மோட்டார் பம்புகள்

அனைத்துக்கும் உப உறுப்புக்கள் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி: 525 மாணிப்பாய். சங்காணை.

கூட்டுறவுயர் நாட்டுயர்வு.